

உ கணபதி துணை.

## திருமுருகாற் ஆபிபுடை.

மதுரைக் கலைச் சுங்கத்து  
மகா வித்துவர்முனிய

## நக்கிரதேவி

அருளிச்செப்து முலையுடையன்

MARAIMALAI A

LIPPIY

MADRAS

இஃது

ஓபுரும்பாள்ளமயுமி தச்சினார்க்கிணியார்  
உரைக்கருந்தைத் தழுவி,  
யாழிப்பாணத்திற்  
சைவப்பிரகாசவித்தியாசாலைக் கதிபதியாகிய  
நல் ஹரீ

## ஆறுமுகநாவலர்

செப்த உரையுடன்

தமது வித்தியாதுபாலனயந்திரசாலையில்  
அச்சிந்தப்பகிப்பிக்கப்பட்டது.

பிரமாதிச ஓஜப்பகி யோ.

1853

This Book  
Appertains to  
C. Hutchinsonsawmy

Son of  
C. C. Hellapah Moor

10<sup>th</sup> January Residing at  
1865 Ulsoor near  
Bangalore Bangalore

## பிரபந்த வரலாறு.

---

பாண்டிதேசத்திலே மதுராபுரியிலே இருந்த போய்யடிமை யில்லாப் புலவர்களாகிய கடைச்ச ங்கத்து வித்துவாண்களுக்குள்ளே சிரேஷ்டராகிய நக்கிரதேவர் வடதிசையிலே இமயமலைக்குச் சமீ பத்திலே ஒருபெருங்காட்டினுள்ளே போகுப்போ னு, அங்கே ஒரு தடாகத்தைக்கண்டு, நீராடி, சிவபூ ஸை செய்து கொண்டு இருக்ககயில்; அத்தடாகக் காலையிலுள்ள தெப்பத் தண்மை பொருந்திய ஒரு ஆலமரத்திலிருந்து ஒரு பழுப்பு அவரங்கு முன் ணே பாதி நீரிலும் பாதி நீரிப்புறத்திலுமாக விழு ந்தது. நீரிலே விழுந்த பாதி மீன் வடிவமும், நீ ஸிப்புறத்து விழுந்த பாதி பறவைவடிவமும் அடை ற்று, இருபக்கத்திலும் இழுக்க; நக்கிரதேவர் அவ் வாக்கரியமானகாரியத்திலேகருத்துச்செலுத்தின ர். அதனுலே சிவபூசைக்குத் தவறு உண்டாயிற்று.

அதன்முனிபு அவ்விடத்தே அப்படியே சிவபூ சையில்வழுவினவர்களாகியதெளாயிரத்துத்தொ ஹ்னாற்றெருள்பதின்மூர் ஒருமலைக்குக்கையில் அ

நடத்து, இன்னும் ஒருவன் வேண்டிம் எனக் காதி  
தாருந்த ஒரு கொட்டப் பூதமான து நக்கிரரை எடு  
த்துக்கொண்டிபோய், அக்குள்ளயில் அடைத்து,  
ஆயிரவராக்கி, தமினியமப்படி அகப்பட்ட அவ்வர  
யிரவரையும் உண்ணுதற்கு நீராடப்போயிற்று.

முன் அடைப்படிருந்தவர்கள் எல்லாரும் நக்கிரை  
தேவகரப் பார்த்து, நாங்களெல்லாரும் நெங்கில்  
காலமாக இப்பூதத்தின் ஜிற்றயில் அகப்பட்டிருந்து  
தும், இப்பூதத்தாலே உணவு முதலியவைகளைப்  
பெற்றுப் பிழைத்திருந்தோம்: இன்றைக்கு உம்  
மாலே இப்பூதத்துக்கு இரையாகுங்காலம் சமீபி  
த்தது என்று அழுதார்கள். நக்கிரதேவர் அதுக்கூடி,  
மனமிரங்கி, முருகக் கடவுளைக் குறித்துத்  
திருமுருகாற்றுப்படை என்கிற இப்பிரபந்தத்தை  
ப் பாடினார். உடனே முருகக்கடவுள் எதிர்வந்து  
அவ்வாடத்தை நீக்கி, அவர்களெல்லாரையும் காபி  
பாற்றியருளி, நக்கிரரைப் பார்த்து, இப்பிரபந்த  
த்தைத் தினந்தோறும் அன்புடனே ஒதுபவர்களுக்கு  
வேண்டிய வரங்களைக் கொடுத்து வருவேண்டு  
என்று வரக்குத்தத்தஞ்செய்தருளினார்.

## ஏ கணபதி நீண்.

## திருமூர்த்தியப்படை

മുഖ്യമായി ഉത്തരവാദിക്ക്.

திருமூருகாற்றுப்படையன்பது திருமூரு  
கினிட்டே ஆற்றுப்பித்தலை உடையதென ஏ  
ழாம் வேற்றுவதை தொகைப்பறத்துப் பிறத்த  
அண்டோழுத் தொகையாய் இப்பிரபந்தத்துற்  
தூதி காரணக்குறியாயிற்று. திருவென்னும்பல  
பொருள்ளாருசொல் வடமொழியிலே ஸ்ரீ என்  
பதுபோலத் தமிழிலே தேவர்கள் அடியார்க  
ள் ஞானரூப்ள்கள் புண்ணிய ஸ்தலங்கள் முதலினி  
ய மேம்பொம்பையுடைய எப்பொருள்கட்கும்  
ஷ்டேண்டோழுயாகி அவற்றிற்கு முன்னர் ம  
திருமெப்பொருளை உணர்த்திவரும். ஸ்ரீ அனந்த  
தேசரர் ஸ்ரீமாணிக்கவாசகர் ஸ்ரீவாதுளாகமம்  
ஸ்ரீ சாவிவாடிபூரம் ஸ்ரீபாதம்-எணவும்-திருமூ  
ருகர் திருநர்ஜீனப்பேரோவர். திருக்கோவை தஞ்ச

நல்வேலி திருவடி-எனவும்- வழங்குமாற்றுவீ  
ஷதிக. முருகெல்லது சட்டபிரமணனிய சுவா  
மிய. எக்காலத்தும் இளமையை உடையோ  
ராதலால் அவளுக்கு முருகனெனப்போந்த ய  
னையிப்பெயர் அன்விகுத்துகுன்றி முருகு எனப்  
பண்டுப்பெயராய் நின்றும் அப்பண்டிப்பொ  
ருளையேதந்து நின்றது; அசுக்கி அமைச்சன்  
என்பன அரசு அமைச்சு என நின்றுத்தோல்.  
ஆற்றுப்படையென்றது வழிப்படித்தல். ஆறு  
படி என்னும் இரண்டு சொற்கள் ஒருங்கு கூடி  
ஆற்றுப்படி என ஒருசொன்னிர்க்கமைப்பட்டிப்ப  
குதியாய் நின்ற தொழிற்பெயரிப் பொருளு  
ணர்த்தும் ஜூ விகு சிபுணர்ந்து ஆற்றுப்படை  
என முடிந்தது. ஜூ விகுகி தொழிற் பெய  
ரிப் பொருளுணர்த்தல் கொடை அளவெடு  
கண்படை-என்பனவற்றிற் காண்க. வழிப்படித்  
தியது எதனிபொருட்டெனின், முத்திபெறுத  
ற் பொருட்டென்க. அது பின்னர் இப்பிரபந்த  
த்தில் “சேவடி படருஞ் செம்ம ஹள்ளமொடி-  
நலம்புரிமொள்ளைப்புலம்புரிந் துறைபுஞ் செ  
வலு,, என்பதனால் அறியப்படும். யாரையெனி  
ன், அம்முத்தியைப் பெறுதானுகியும் அதனைப்  
பெறுதற்கு ஆபோட்டசை யடையானுகியும் உள்

ளாருவனே.. என்ன! ஒருபொருளைப் பெற். மவனைப் பெறுகியென வழிப்படுத்தல் வேண் டாகமயானும் அதனைப் பெறுதற்கு அபோக்கையில்லாதவனை வழிப்படுத்தல் கூடாமையானும் என்க. யாரெனின், அம்முத்திக்கையைப் பெற்று வேறு ருவன். எஃனை, ஒருபொருளைப் பெறுதான் அபேபொருள் இத்தனைமைத்தென்பதும் அதனைத்தனக்கு சுயவல்லார் இவரென்பதும் அவரிடத்து அதனைப் பெறும் நெறிடம் அதனால் தான் எப்பும் இன்பமும் உள்ளபடி அந்தனும் பிறர்க்கு அந்தவித்தனும் இயல்ளையானென்க. இப்படிப்பெறப்பந்தஞ்செப்பத்தக்கு விதியாதெனில், தொல்காப்பியத்துப் புறத்தினையியலில் “தாவினல்லிசைதருதியக்ட-ந்தோர்க்குசுத்ரேத்தியதுயிலைடை நிலையங்குத்தரும் பாண்றும் பொருத்தரும் விறலிட- மாற்றிடக்கூட்டுச் சூட்டு யற்சுத் தோல்நிப்பு-பெற்றுபெறுவாம் டெரைஏரிக் கந்துதிலீசு-கெண்றுபய வெந்திரசு சொன்னைப்பக்கமுன்கு- சிறந்த நாள்ளிசு வெசற்றம் நீக்கிப்பு-பிறந்த நாள்வயித் பெறுமாவ் கலமுன்சிறந்த சீர்த்தி மண்ணுமயி-கலமு-நடைமுக்குத் தேத்தியகுடை-நிழல் மரபு-யானூரிசு சூட்டிய வாண்மாக வழு-மல் னெயி வழித்த மன்னுமயி கலமும்-

பரிசுலி-கடைஇக் கடைகூட்டுநிலைபும்-பெற்ற பின்னரும் பெருவள னேதீதீய-நடைவயாற் ரேரு ஸ்து மிருவகை விடையும்சும் மூவஞ்சயப் பொச்சமு யின்றி-நானும் பள்ளும் பிறவற்றினிமித்தூபுக்-காலங் கண்ணிய வோம்படை யுள்பட்ட-  
 ஞாலத்து வருஷ நடக்கையது குநிப்பிற்-கால மூன்றேருடி கண்ணிய வருமே,, என்னும் ஈங்கம் சூத்திரத்தில் “ஆந்நிகடக் காட்சியறழுத் தோன்றப்-பெற்ற பெருவளம் பெருஅர்க் கந்வநீ இச்-சென்றுபய னெதிரச் சொன்னபக்கமும்,, என்பதேயாம். இங்கே பெருவளபென்றது கூடி, யியலில் “கொடிநிலை கந்தமு வள்ளி யென்ற- வழிநீட்கு சிறப்பின் முதலன் மூன்றுங்கடவள் வாழ்த்தொடு கண்ணிய வருமே,, என்னும் ஈங்கம் சூத்திரத்திற் கூறப்பட்ட கொடி நீல முதலிய மூன்றத்துள் ஒன்றுகிய கந்தமு. கந்தமுயாவது ஒருபற்றயற்று அருவாப்பத்தானே நிர்க்குந் தத்துவங்கடர்த்தபெருள். இதனே கொர்பினுற் ரேவன்றுது தானாருவா டெபிபொருட்கு-மூபநின்றெந்தான்று யின்பற்தகைத் தகரோ- வாய்மொழியால் வாக்கான் மனத்தான்றிலிந்த- துயிமையதா ஏடுதீர் கடர்., எனவுப் “உற்ற வாக்கையி னுறுபொரு னறுமல்”

ரெழுதரு நாற்றம்போற்-பற்ற லாவடோர் நிலை  
 யிலாப் பரம்பொரு ஸப்பொருள் பாராதே-  
 பெற்ற வாபெற்ற பயன்து நுகர்ந்திடும்பித்தர்  
 சொற் றெனியாமே-யத்த ஞண்டிதனி னடியர்த்  
 கூட்டுயவுதிசயங்கண்டாமே,,எனவும் அதனைய  
 நீந்த பெர்யோர் கூநிய வாற்றுன்றிக. எனவே  
 திருமுருகாற்றுப்படை யென்பதற்கு, முத்தி  
 யைப்பெற்றவனேருவன் பெறுதற்குப்பக்குவ  
 குக்ய ஒரிரவலைனப் பெறும்பொருட்டு ஸ்ரீகுப்  
 பிரமண்ணியசுவாமியிடத்தே வழிப்பாரித்தலை  
 கைய பிரபந்தமெனப் பொருள்க்குறகு.

இனைக்குதளாகிறிப்பா.

முதலாவது.

திருப்பரங்குன்றம்.

உலக முவப்ப வலைனர்பு திரிதரு  
 பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்  
 கோவை விளமக்குஞ் சேண்வினங் கவி ரோளி  
 யுதூர்த் தாங்கிய மதனுடை நோன்றுட்

சேறுநர்த் தேப்தீ செல்லுறுப் தடக்கக்  
 மறுவில் ஏற்பின் வா ஞாதல் கணவன்  
 கார்கோண் முகந்த கடமீசுன் மாடமழ  
 வாளிபோழி விசம்பிள் வள்ளுத்தை சிதந்த்  
 தலைப்பொய் நலைஇய தண்ணும் தானத்  
 திருவ்படப் பொதுளிய பராஸர மராஅத்  
 துருவ்பூந் தண்டார் புரஞ் மார்பினன்  
 மால்வரை நிவந்த சேஞ்சுப் பெற்பித்  
 திண்கினி கலைஇய வொண்டெங்கு சீரஷக்  
 கலைக்கால் வார்சிய நுக்பித் பேணத்தோட்  
 கோபத் தன்ன நோயாப் பூந் துக்கிற  
 பல்காச நிராத்த சில்கா மூகுற்  
 கைட்னாந் தியற்றுக் கலின்பெறு வணப்பி  
 ஞாவலாரி பெயரிய பொலம்பன யனிரிச மூங்  
 சேணிகந்து விளக்குஞ் செயிர்தீர் மேனித்  
 துணையோ ராப்த்த வினைபீ ரோஷிச்  
 செங்கால் வெட்சிச் சீந்த பிழைப்பு  
 குபந்தாட் குவளைத் துவித்து கிப்ளித்  
 தெப்பு வுத்தபொன்னைம்புரி உய்ள்ளவுத் துத்  
 நிலகந் லத்தைய தேங்கம்பும் திருருத்தன்  
 மகரப் பகுவாய் தாழுமண் ஞாத்துத்  
 துவர முடித்த துள்ளது முச்சப்  
 பேருந்தன் கண்பத்து செறிதுக் கருத்தாட்

இனப்புமருதி நென்னின ரட்டுக்  
 கிளைக்கலினி ஹழுதரு கீட்டி நீரிச மகவரும்  
 பிணப்புற பிழையல் வளைஇத் துணத்தை  
 வண்டா து நிறைத் த பிணடி பொண்டளிர்  
 நுண்டு ஞுக நி கிளைப்பதை திண்காழ்  
 நறுங்குற பிரிசுசிய புங்கேட்டுத் தேட்டவை  
 தேங்கமதி மருத்தனர் கற்புபதை கோங்கின்  
 குவிமுகி தினமுலைக் கொட்டி விரிமலர்  
 வேங்கை நுண்டா தப்பிக் காண்வர  
 வெளிநிற குறுமுகி கிள்ளுப் பெற்யாக  
 கோழி யோஷ்கிய டுவெந்திவிறந்தகொடி  
 வாழிய பெரிதெனி நேத்திப் பலருடன்  
 சீரிதுகழி சிலம்பகளு சிலம்பப் பாடச்  
 சூரயகளி ராமிநி சோலை  
 மந்திபுமநிபாமரக்பாபி லிக்கத்துச்  
 சுரும்பு முகாசு சுடர்ப்புவு தாந்தை  
 பெருந்தண்ண கண்ணி மிலைந்த சென்னியன்  
 பார்முஷிர பனிக்கடல் கலங்கவள் புக்குச்  
 சூரிமுதற்குந்த சுடர்ஜல நெடுவே  
 அலறிய கதுப்பிற் பிறப்பற் பேஷ்வாசிச்  
 சுழல்விழிப் பசுங்கடி சூரித்த நோக்கிற  
 கழுங்கடி கூகைபிபாநி கழிம்பாம்பு துங்கப்  
 பெருஞ்சை பலைக்குஷ் காந்தித் தினார் மோட்ட

.4.

ஒருகெழு செலவி னஞ்சூருபேய்மகள்  
குருதி யாடிய கூருகிர்க கொடியிரத்  
கண்டோட்ட பிண்ட சமிழுடைக் கருந்தலை  
யோண்டோடித் தட்க்கையில் னேந்தி வெருவர  
வென்றால் விற்றகளம் பாடுத் தோள்பெயரா  
நினந்தின் வாய மினங்கை தூக்க  
விழபே ரூருவி தனுருபே ஸபாக்கை  
யறுவேறு வகையி னஞ்சூர மண்டி  
யவுணர் நல்வல படங்கக் கவிமினா  
மாருத மாடந்த மறுவில் கொற்றத்  
தெய்யா நல்லிகைக் கெவ்வேற் சேனப்  
சேஷடி பட்டருள் செம்ம துள்ளிமொடு  
நல்மீரி கொள்கைப் புலம்புரிந் துறைபுஞ்  
கெலவுநி நயந்தனை பாய்ந் பலவுப்  
னன்னர் தெஞ்சக் தின்னிகை வாய்ப்பெ  
வின்னே பெறுநிநி முன்னிய வின்மே  
செருப்புகள் ரெரித்த சேஞ்சுபர் நெற்கொடி  
வரிப்புன பற்றொடு பாகவ தூங்கப்  
போருதாத் தேய்த் தபோரரு வரயித்  
ஸ்ரூவித் திருந்தக்கிதுதீர் ஸியமத்து  
மாடமலி மறுகிற் கூடற் குடவயி  
னிருஞ்சேற் றகல்வயல் விரிந் துவாயவிடுந்த  
முப்பாட்டாமுகரத் துஞ்சி யூக்கமுக

கட்கமதி நெப்த ஹுதி யெற்படக்  
கண்போன் மலர்ந்த காமர் சுண்மல  
ரங்கிறை வண்டி னரிக்கண மொலிக்குங்  
சுன்றமர்ந் துறைதலு முரியன தாஅண்று.

இதன்பொருள்.

உலகம் என்பது முதல் கணவன் என்னும்  
வரையும் ஒருதொடர்.

உலகம் உவப்பா ஏர்பு வலன் திரிதரு பலர் புகழ்  
ஞாயிறு கடல் கண்டி ஆங்கு- ஆங்மாக்கள் மகிழு  
மீபடி எழுந்து (மகாமேரு கிரியைப்) பிரதக்கண  
ஞ்செட்டியும் பல சமயத்தாரும் புகழும் சூரியன் க  
டலினிடத்தே காணப்பட்டாற் போல,

“வலண்டபுதிரிதரு,, என்பதை “ஏர்புவலன்றிரிதரு,, என-  
மாற்றிப் பொரு ஞாரைக்கப்பட்டது. “பலரு சி,, என்பதன்க  
ஆட்மை விகாரத்தாற்றிருக்கது. “காணப்பட்டி,, எனற்பால  
து செயப்பாட்டு வினைப்பொரு ஞார்த்தும் படிவிருதிகுன்றி  
“கண்டி,, என்றுயிற்று; “இல்வாழ்வா னென்பா னியல்புடை  
ய மஹர்க்கு-நல்லாத்தி னின்ற துணை.., என்னுந் திருக்குறளி;  
துன் “எனப்படுவான்,, எனற்பாலது “என்பான்,, என்றுயவா  
துபோல. இவ்வாறு வருவனவற்றை வடதாலார் நயக்கு ஏன்  
பர். “கண்டால்,, என்னும் வினையெச்சம் “கண்டி,, எனத் திரித்து நின்றது.

ஓ. அற இகமக்கும் அவர் ஓளி-(இருவகை இ)

துரியங்களும் தாங்கள் செல்லுதற்கு உரியபொரு விளிடத்தே) சென்று தங்குதலில்கூடாகும்படி கண்களை மூடி (மனசினுலே) பார்க்கப்படும் பிரகா சிக்கின்ற ஒளியையும்,

சேண் விளங்கு ஒளி- (கண்ணவினுலே பார்க்கிறவ வர்களுக்குத்) தூரத்திலே விளங்குகின்ற ஒளியையும்,

“ஓவறவிழைமக்குஞ் சேண்விளங் கவிராளி,, என்பது “ஓவறவிழைமக்குமவிராளி,, எனவும் “சேண்விளங்கொளி,, எனவும் பிரித்துக் கூட்டப் பொருளைக்கப்பட்டது. “ஓ,, என்பது முதன்கூத்தொழிற்பெயர். இநுவகை பிந்திரியங்களாவ ஸ ஞானேந்திரியமைந்தும் கார்மேந்திரிய மைந்துமாம். “இ கைமத்தல்,, கண்களின் இதழ்க விரண்டையும் குவித்தல். “இ கைமக்கும்,, எனக் கரரியத்தைக் காரணமாக உபசரித்தார். “ஞாயிறு கடற்கண்டாங்கோவறவிழைமக்குமவிராளி,, என்னம்வாக்கியம் தன்னைக்கண்ணால் நோக்குவோர்க்குக்குப் புற விருளை நீக்கும் சூரியன் போலத் தமிழை மாத்தால் நோக்கு வோர்களுக்கு அகவிருளை நீக்கும் ஒளி எனப்பொருள்படுதலால் தொழிலுவமையும், “ஞாயிறு கடற்கண்டாங்குச் சேண்வி எங்கொளி,, என்னும் வாக்கியம் பகுறிந்ததையுடைய கடவின்மீதே விளங்கும் செந்திந்ததையுடைய சூரியன்போலப் பகுறிந்ததையுடைய மயிலின்மீதே விளங்கும் செல்வொளி யீருடையவர் எனப்பொருள்படுதலால் பண்புவமையும், பகா ஏங்கீட்டந்தமைகான்க.

உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்றுள்-தம் ஜம அடைந்த அண்பர்களை (ப்பிரமவிக்கடலிலேவி

## இத

நூமல்) தாங்கும் பொருட்டு (அவர்களிடத்தினால்) அறியாகமையைக் கெடுக்கும் வலிக்கையாகிய பாதத் தையும்,

செறுநர்த் தேப்தீத செல்லற்றி தடக்கக்-பகக வராகிய அசுரர்களை வகைத்த இடையைப்போலும் பெருமையாகிய கையையும் உடைய,

மறு இல் கற்பின் வானுதல் கணவன்- சூற்றம் இல்லத் தற்பினை யுடைய தெய்வயானை யம்மைக் கு நாயகரும்,

கற்பாவது நாயகனின்சிறந்த தேப்வம் இல்லை எனவும் அவன் இப்படி வழிபடுக எனவும் தந்தை தாயரும், அந்த ணரிடத் தும் சான்றேரிடத் தும் ஆசாரியரிடத் தும் கடவுளைச் சுட்டு யும் ஒழுகும் ஒழுக்கம் இவ்வாறு என நாயகனும் கற்பித்த வழி நிற்றலாம். “வானுதல், என்பது ஒளியாகிய நெற்றியை உடையாள் என விரிதலால், பண்புத் தொகைப் புறத்துப்பிற்குத் தொகை அன்மொழித் தொகை. தெய்வயானை முருகக்கடவுளுக்குக் கிரியாசத்தியென்க. ஒளியையும் பாதத்தையும் கையையும் உடையதாயகர் என முடிக்க.

கார்கோள் என்பது முதல் மார்பினன் என்னும் வரையும் ஒரு தொடர்.

கார்கோள் முகந்த கமம் சூல் மா மழைக்கடவி னிடத்தே முகந்ததனால் உண்டாகிய நிறைவினை யுடைத்தாகிய சூலினையுடைய பெரிய முகில்கள்

கார்கோள் கொள்ளப்படுதலால் [முகக்கப்படுதலால் என்றுபடி] கடல் “கார்கோள்,, எனப்பட்டது. அதனால் கொள்

## வில்

என்பது கொள்ளப்படுவது என்னும் பொருட்கண் செய்ப்பி  
 ①பொருண்மை உணர்த்துப் பூஜித்து புனர்ந்து, காலகாபி  
 பியத்துஏச்சவியவில் “செய்யா யென்னு முன்னிலவினைச்சொ  
 ற்-செய்யென் கிளவி யாகிட துடைத்தெடு, என்னும் இங் ம்  
 சூத்திரத்து மொழித்தபொருளோ டொ-ஸ்ர வவ்வயின் மொ  
 ழியாத தனியுமட்டுண்றாகக்கல் என்னு யுத்தியில் உல் ஜுவ  
 குதிகெட்டிகெட்டவழி முதல் நீண்டு கீர்காள்,, எனவந்தது.  
 இச் சூத்திரத்துக்கு, செய்யாப் என்னும் முன்னிலு வினைச்  
 சொல்-செய்யாப் என்னு (வாய்பாட்டி) முன்னிலுயேவலா  
 ருமை யெதிர்கால வினாமுற்றுச்சொல்—செய் என் நிளவி ஆ  
 கு இடன் உடைத்து(ஆப் என்னும் விகுதிகெட்டுமீட்ச்) செய் எ  
 ன்னும் வாய்பாட்டுச் செர்வலாப் திற்கும் இடநிதை உடைத்  
 து எனப் பொருள் கூறுக, வடதாற் கலுதிலை கண் னோர்ந்த  
 சேலுவரையரும் இவ்வாறே உரைத்தார்.

வள் போழ் விசும்பின் வள் உறை கிதறி-சந்தி  
 ர சூரியர்கள் (இருஞா) நீக்கும் ருகாயத்தின் கண்  
 னே நெருக்கமாகிய துளிகளை (முற்படச்) கிதறி,  
 ஒளியெப்ப பொருள்படும் “வள்,, என்பது அதன்யுடை  
 ய சந்திரசூரியர்களுக்கு ஆபிளமையால், ஆகுபெய்.”

தலைப்பெயல் தலைய தன்ன நறங்கானத்து- (காரி  
 காலத்து) முதற் பெயலைப் பெய்து விட்ட குளிர்  
 மையையுடைய வாசனைபொருந்திய காட்டினிடத்  
 தே’

“தலையல்,, என்பதற்கு இப்பொருள் திவாகரத்திலே தெய்  
 வப்பெயர்த்தொகுதியில் “தலைய வென்பது மழுபெய்து விழுதல்,, என்னும் மாசுகூ ம் சூத்திரத்தால் அழிக.

இருள் படப்பொதுவிய பராரை மாத்து-இருள் உண்டாகும் படி தலைத்த பருமையாகிய அரையின்னபுடைய செங்கடம்பிள்ளு

இருள் பூத்தண்டார் புருனும் மார்பினன்-தேரு ருள் போதும்(வப்பமாகிய)பூவினுடல் தொழிக்கப் பட்ட குளிர்மையாகிய மாலை அசைபும் மார்பின் யுடையவரும்,

“உருள்டூ என்பது உவமைத் தொகையாகலால், தொல் காப்பியக்கில் புள்ளியபங்கிபலி வீல் “அவ்வழி ரயல்லா முத முன மொழிப்,, என து சாக் குத்திரவிதிப்படி உருள்கு உருட்ச என உறுத்திக்கு முதிடேப்பதும்.

மால்வரை என்பது முதல் செண்ணியன்:

என்னும் வரையும் ஒரு தொடர்:

மால்வரை நிவந்த சேண் உயர் வெற்றில்-பெரு யையாகிய மூங்கில்கள் வளர்ந்த தேவருளைக்கம் வரைக்கும் உயர்ந்த மலையின்கண்ணே,

கிணக்கணி கவைஇய ஒண செஞ்சிறந்-கிறுத கிறகுத் தூளியிய சிவர்த கிறிப அடிப்பின்னும், கணைக்கால்-துண்டகாலின்னும்,

வாங்கிய நுசப்பின்-வளைந்து நுடங்கிய இடை மின்னும்,

பணித்தோள்-மூங்கில்போதும் தோளின்னும், கோயத்து அண்ண தோயாப் பூர்துகில்-இந்திய,

## விசை

கோபத்தைப்போன்ற நிறம் பிடியாத (இயற்கைச் சிவப்பையுடைய) பொலிவாகிய புடைவையையும்;

தெப்வந்தின் ஆணையால்தானே சிவந்திருத்தவில், “தோ பாத்துகில், என்றார்.

பல்காசு நிறைத்த சில்காழி அல்குல்-பல இரத்தி ஸங்கள் கோத்த இரண்டில் வடத்தின் உடைத்தாகி ய காருநிசியை அணிந்த அல்குலிலும்,

ஒருகோவை உடையது காங்கி என்பது “எண் கோவை மேகளை காஞ்சி விருகோவை, கண்கொள்” கலாபமிரு பத் தோன்று, பண்கொள், பருமல் பதி ஒன்று முப்பத் திரண்டி, விசிகையென்றுணர்யாற்று, என்னு வென்பாவாலஅறிக.

ஒட்டுணந்து இபற்றுக் கவின் பெறு வீரப்பி ன்-ஒருவர் கூடயினுலேசிறப்பித்துப் பிறப்பியாத அழகை (த்தமக்கியல் பாகப்) பெற்ற அழகிணைடம், மானுடப் பெண்களுக்குச் செயற்கையால் வக்த அழகு போலாகாது கெயவத் தன்மையால் இயல்பாகப் பெற்ற அழகையுடையச் சூதலால், “கை-ஷாத்தி பற்றுக்கவி... பெறு வைப்பு, என்றார்.

நாவலைப்பெயரியபொலம்புணை ஆவிரி இணழு- (சாம்பூந்தம் என்று) நாவலோடி அடித்துப் பெயரி பெற்ற பொன்னினுலே நிருமிக்கப்பட்டி விளக்கும் ஆபரணத்தையும்,

ஆடகம் சினிச்சிறை சாதனுபம் சாம்பூந்தம் என்னும் நால் வகைப் பொன்களுள் கிறந்தது சாம்பூந்தமாதலால், அதனை யே ஏழத்துக்கூறினார். அது “பூவிற்குத் தாமரையே பொன்

## விடு

ஆக்குச் சாம்புநத - மாவிற் கருமுனியா யானைக் கமரஞ்சிப்-  
தேவி, விருமா வளங்கிறத்த தென்படவே-பாவிற்கு வள்ளுவ  
ரீவண் பா.,, என்னும் கவசாகரப் பெருந் தேவ னர் வாக்  
கால் அறிக. குமேருவனின்ற பாடும் சம்புநதியிற் பிரத்தலா  
ல், சாம்புநதம் எனப்பெயர்பெற்றது. பொன் என்னும் செந  
ல் பொல்காப்பியத்திலே புள்ளி மயங்கியலிலே “பொன்னை  
ன் கிளவி பீறுகெட முறையின்- முன்னர்த் தோன்றும் வகாச  
மகாரஞ்-செப்புண் மருங்கிற ரூட்டரியலான.,, என்னும் ஒக  
ம் குத்திரவிதிப்படி “பொலக்,, எவுந்தது. இதைப்பிற்கா  
ஷத்தார் பொன்னைப்பரியாய நாமங்களு ஓன்றென்கொ  
ண்டு நிகண்டுட சேர்த்தனர்.

சேண் இகந்து விளங்கும் செயிர்தீர் மேனி-து  
ஶபுமியைக் கடந்து விளங்காதின்ற குற்றந் தீர் ந்து  
நிறத்தையும் உடைய

கூர் அரமகளிர் பலருடன்-(கண்டார்க்கு) அச்ச-  
தைவருவிக்கும் தெப்பவப்பெண்கள்பலருங்கூடி,

துணையோர் ஆப்ந்த இலை கர் ஒது-ஆயத்தார்வ-  
கிர்ந்த கடைபொதுதெநப்பிணையுடையமயிரிலே

செங்கால் வெட்சிச் சீறிதழிகடப்பெபந்தாட் கு  
வளாத் து இதழ் கிள்ளி இப்பு-கிவந்த காலையுடை  
ய வெட்சியின் சீறிய பூக்களி (ணவிடு பூவாகத் து  
வி அத) னடுவே பசுமையாகிய தண்டனை யுடைய  
குவளையினது புரிசுத்தமாகிய இதழ்களைக் கிள்ளி  
இட்டு,

தெப்ப உத்தியோடு வலம்புரி வயின் வைத்து-  
கீடேவி பென் னுந் தலைக்கோலத் துட்டேன வலம்பு  
ரி வடிவாகச் செய்யப்பட்ட தலைக் கோலத்தையும்  
வைத்தற்கு உரிய இடத்திலே வைத்து,

திலகம் தைஇய தெங்கமழி திருத்தல் மகரப்பீடு  
குவாய் தாழ மண்ணூறுத்து-திலகம் இட்ட மணங்  
கமூராநின்ற அழகிய நெற்றியிலே சுறவினது அங்  
காந்த வாய்போலச் செய்யப்பட்ட தலைக்கோலம்  
நங்க அவங்களித்து,

அவர முடித்த துகள் அறும் உச்சிப் பெரும் த  
ன் சண்பகம் செரிது- (வேண்டுவன கூட்டு) முற்ற  
முடித்த குற்றமூற்ற கொண்ணடையிலே பெருமையா  
கியகுளிர்ச்சியையுடைய சண்பகப்பூவச் செருதி,

கரும் தகட்டுள்ளூப்பு மருதின் ஓள் இணை் அ-  
ட்டு-பறத்திலே கரிய இதழையும் அகத்தியிலே துப்ப  
ய இதழையும் உடையமருதின் து ஒள்ளியபூங்கொ-  
த்துக்களை அதன்மேல் இட்டு,

கிளைக் கவின் று எழுதரு கீழ் நீர்ச் செவ்வரும்பு  
இணைப்புறு பிணையல் வளைடு- பச்சென்ற அரும்பு  
கவி னின் றும் மேலே போந் து அழகு பெற்றத்  
தோன் றுகின்ற நீரின்கீழே நின்ற சிவந்த அரும்பு  
க்கட்டிய மாலையை அந்தக்காண்ணடையிலே வளை-  
யச் சுற்றி,

வண்காது நூலைத்தக நிறைந்த பிண்டி ஒண்டீ  
விரீர் நூண் முண் ஆகம் தினைப்ப-வளவியகாதிலேதே  
ம்மில் ஒக்கும்படி பொருந்த இட்டு நிறைந்த அ  
சோகினது ஓள்ளிய தளிர் நூண்ணிய ஆபரணத்தை  
யுடைய மார்பிலே அசைய,

தின் காழி நறும் குறுபி உரிஞ்சிய பூங் கேந்தி  
தேப்பை தேங்கமதி மருது இணர் கடுப்பக் கோ  
ங்கின் குவி முகிழி இளமுலைக் கொட்டி-தின்னிய  
ஷஷாத்தையுடைய வாசனைபொருந்திய சந்தனக்க  
ட்டையைத்தேப்த்த பொவிவாசிய நிறத்தை யுடை  
ய குஶம்பை மணங்கமதிகின்ற மருதம்பூலை அபி  
பினுற்போலக் கோங்கினது குவிந்த அரும்பைப்பி  
போலும் இளமையாகிய முலையிலே அப்பி,

மருதம்பு நிறத்திற்குவமை.

வேங்கை விரிமலர் நூண் தாது அப்பி-(அவ்வீ  
ரம் புலர்வதன்மூன்னே) வேங்கையினது விரிந்த  
முவினது நூண்ணிய தாதை அதன்மேல் அப்பி,

வெள்ளிந் குறுமுறி கிள்ளுபு காண் வரத் தெறி  
ஊ-விளாவினது கிற்பு தளிகூரக்கிள்ளி அழகுவர ஒ  
ருவர்மேல் ஒருவர் தெற்தது,

வென்று அடு விறந் கோழி ஒங்கிய கொடி டெ  
ரிது வாழிய என்று ஏத்தி-(தப்பாயற் பட்ட பெ  
ருது) வஞ்சியாமல் ஏதிர்நின்று அடிகின்ற வெற்றி

ஷயபுடைய கோழிமேலாய் நின்ற கொடியானது  
நெடிங்காலம் வாழுக்கடவுது என்ற வாழ்த்தி,

சீர்திகழி சிலம்பகம் சிலம்பப் பாடி ஆயிம் கோ  
லை-சிறப்பு விளங்கும் மஜியிடமெல்லாம் எதிரெ  
லிசெய்யும்படி பாடியாயின் கோலையின் யுடைய,

மந்தியும் அறியா மரண் பயில் அடுக்கத்து - (ம  
ாமேதுந்தொழிற் சிறப்பினையுடைய) மந்திகளும்  
(மரச்செசுநினுலே) ஏற்யத்தியாத மரங்கள் நெருங்  
இய பக்கமஜியிடத்து நின்ற

காந்தட் சுரும்பு மூசாச் சுடர்ப் பூம் பெருந் த  
ன் கண்ணி மிலைந்த சென்னியன்-செங்காந்தலினா  
து தாம் விரும்புதலால் வண்டிகளும் மொய்யாத  
நெருப்புப் போலும் பூவினுலே தொடுக்கப்பட்ட  
பெருமையாகிய குளிர்ச்சியை யுடைய மாலையைச்  
கூடிய திருமுடியினையுடையவரும்,

“அகன்ற பொருள் கிடைப்பி து மனுகை நிலையிது - மீயன்  
து பொருள் முடியத் தட்டன நண்றத்தன்-மாட்டுடன் மொ  
ழிப்பாட்டுயல் வழுக்கின்,, என்னும் மாட்டுலக்கணத்தால்  
மாட்டுமுடித்தாம். இவ்வாறே மேலும் வருமென்றநிக் மஜா  
வின்கண்ணே தெய்வப்பெண்கள் பலருங்கூடி, கிண்ணீபிட்டு,  
வைத்து, அவங்கரித்து, செருகி, இட்டு, கந்தி, அஸை, அப்  
ஷி, அப்பி, தெறித்து, வாழுத்தி, பாடி, ஆயிம் கோலையை யு  
டைய பக்கமஜியிடத்து நின்ற செங்காந்தலினாது பூவினுலே  
கொடுக்கப்பட்ட மாலையைச் சூடிய திருமுடியினை யுடையன  
ம் என முடிக்க.

பார்முதிர் என்பது தொட்டத்துச் சேலம்.

என்னும் வரையும் ஒரு தொடர்.

பார்முதிர் பனிக்கடல்கலங்க உள்புக்கு-பாவத  
விலம் முற்றுப்பெற்ற குளிர்மையாகியகடலான நு  
தண்ணிலை குலையும்படி உள்ளெப்புகுந்து,

உறையக நுப்பின்-காய்ந்த மயிரினையும்,

பிறழ் பல்-நிகரபொவ்வாத பல்வினையும்,

பேஷ் வாய்-பெரிய வாயினையும்,

சுழல் விழி-கோபத்தாற் சுழலும் விழியினையும்,

பசங் கண்-பசிய கண்ணினையும்,

கூர்த்த நோக்கன்-அச்சத்தைத்தருவ தாகிய பா  
சிவயினையும்,

சுழல் கண் கூகைபொடு குடிபாம்பு துங்கப்பெட  
ருமுலை அலைக்கும் காதின்-பிதுங்கிய கண்ணையுடை  
ய கூகையடனே கடியபாம்பு நூங்குதலினுலே பெ  
ரிய தணங்களை வருத் துகின்றகாதினையும்,

இணர் மோட்டு-சுருச்சரையை யுடைய வயிற்றி  
இனையும்,

உரு கெழு செலவின்-கோபம் பொருந்திய ந  
டையினையும் உடைய,

அஞ்சு வரு பேப்மகள்-கண்டவர்களுக்கு அஞ்சு  
தேன்றும் பேயாகியமகள்,

குருதிதழியகர் உகிர்க் கொடுவிரந் கண்டோ  
படுஉண்ட கறிமுடைக் கருந்தலை ஒண்டொடித் த  
டக்கையின் ஏந்தி-இரத்தத்தை அனைந்த கூரிய ந  
த்தைத்துடைய கொடியவிரலினுட்ல கண்ணை தோ  
ண்டி. உண்ணப்பட்ட மிகுந்தமுடைநாற்றத்தையு  
டைய கநியதலையை ஒள்ளியவர்னாபையுடைய பெரி  
யைகமிலே எடுத்து,

வெருவர வென்று அடுவிறற் களம் பாடி- (அசு  
ஶர்க்ஞுக்கு) அச்சங் தோன்றும்படி வருகியாமல் ஏ  
னிர்நின்று கொல்கின்ற வெற்றிக்களத்தைப் பாடி,  
தோள் பெயரா-தோளோ அகைத்து,

நினம் தின் வாயள்- நினந்ததத் தின்ற வாயின  
டுடையளாய்,

“வாயள்,, என்னும் குநிப்புவினைமுறிந்துசொல் வினை பெத்  
பப்பொருள் தந்து நின்றது.

துணங்கை துங்க- துணங்கைக் கூத்தாட;

துணங்கைக்கூத்தினிலக்கணம் “பழுப்புடை பிகுகைமுட  
திகிப்படிக்கத் துடக்கிய நடைபுது துணங்கை யாகும்,, என்  
பதலவறிக.

இரு பேர் உருவின் ஒருபேர் யாக்கை அறு வே  
றுவயையின் அஞ்சவரமண்டி- (சூரன் பதுமனன்  
ஆம்) இரண்டுபெயர்களைப்படைய வழிவமாகியது  
பெரிய சீரம் அற்று வேறும்படி அச்சந்தோன்ற  
நிரங்கி,

சூரியன் பறுமல்லன்னும் இருவடை சுப்பிரமணியனிப்பதவாயிட்டு  
நடை சாபத்திலும் ஒரு சீராக் கொண்டு பிறந்தனர். ஆகவென்  
ல் “திருப்பேருருவி ஞாநபேரியாக்கை,, என்றார். அதுபற்றி  
பே அச்சரீரம் வேவிலுள்ள இரு கடறைப் பிளக்கப்பட்ட பின்னா  
ர் அவ்விருக்கும் சேவாமும் மயிலுமென இரு வடிவாக வந்த  
எவன்றைக் கூட்டிரும் பிறந்த பின்னாரே அவனைக் கொல்லுதல்பொருட்டிட்டுக் கீகண்டபரமிவனானு  
தெற்றிக்கண்ணற் கேருங்கிறென்று கத்தப்ராணத்திற் காறி  
பிருக்க, சூரியது பிறப்புக்குச் சுப்பிரமணியனிய சுவாயிட்டை  
ய சாபத்தைக் காரணமென்ற தெளிவென்னிட, அங்கே கூ  
றியது அவாந்தரகிருட்டியிற் கேற்றத்தை; சுப்பிரமணியனிய  
சுவாயி பிரதமமகாசிருட்டியிலே மகேசாகுடைய இருதயத்  
தினின்றும் தோக்கிவிவர் என்றநிக; அது வாதுாகமத்தீ  
லே கூறப்பட்டிருக்கின்றது; அதனால் வீராகப்படுத்துதல்  
ா. “அது, எனது முதலிலைத்தன்மையே அற்ற எனப் பெற  
குள்பட்டு, விளையெச்சமாய் தின்றது.

சூரி முதல் தடிந்த சூடர் இலை நெடி வேல்-ஒரு  
ஞாயிதலைவனைக் கொன்றாலுளிர்கிண்ற இலைத்தெரழி  
பூயுடைய நெடிய வேலாஸ்ய,

அவன்றீர் நல்வலம் அடங்கக் கவிழி இணர்மாரு  
தல் தடிந்த-அசுரர்களுடையதல்லவெற்றி குன்றும்  
படி கீழ்நோக்கிய பூங்கொத்துக்களை புடையமா  
வாகிப்புமதலிலவெட்டிய,

இங்கேமாவென்றது அகரர்களேன்னராம் தமிழடெள்ளி  
சீர்நார் வாயிலேபாலி தங்கள்வசிப்பிலே கூடும்பூமத்திற்கு  
ஒன்றிருந்து சாதித்தமாமாத்தை.

மூறு இல் கொற்றத்து எப்பா நல் இசைச் செப் வேற் சேப்-குற்றமில்லாத வெற்றியினுலாகிய ஒரு அரா மூம் அளந்தறியப்படாத நன்மையாகிய கீர்த நியை யுடைய சிவந்த ஆபத்தையுடைய என்றும் ஓயோருமாகிய சுப்பிரமண்ணிய சுவாமியுடைய, வேலாகிய ஆயுதம் எனக்கூட்டுக் கேவாயுதம் முருகக்கட ஆக்கு குானசத்தெனக்க. நாபகராம் மார்வி இன்யுடையவரும் திருமுதியினையுடையவரும் என்று மின்யோருமாகிய சுப் பிரமண்ணிய சுவாமியுடைய என்றுமுடிக்க.

**சேவாதி என்பது தொடுத் து வினாபே என்  
தும் வரையும் ஒருதொடர்.**

சேவாதி படரும் செம்மல் உள்ளடிமாடி நலம்பு  
தி கொள்கைப் புலம் புரிந்து உயிரபும் செலவு நீ  
றயந்தனையாயின்-சிவந்த திருவுடுகளைச் சிந்தக்கு  
ம் தலைமுடிபெற்ற உள்ளத்துடன் பேருண்ணியங்களை  
விடாது செய்யுங் கோட்டாட்டி ஞாலே விளையா நின்  
ந மெப்புஞ்சான த்தைச்சாதித்து (அத்திருவுடுக்கீழ்)  
இருக்கும் நெற்றை நீ விரும்பி நூபானுல்,

திருவுடுக் கீழ்ருதலே விடுபேருதலால் “சேவாதியுமோ  
ம், என்றார். அது “இஹமாந் திருப்பன் கொலோ வீசன் பல்  
கணந் தென்னப்பட்டுச்சிறுமா சேந்திதன் சேவாதி கீழ்  
க்கேசென்றங்-கிறுமாந் திருப்பன் கொலோ, எனவும் “என்று  
கேளைக்கொல்வி பென்னுக்கேளே வெங்கெபருமான் நிருவ  
ாயே பெண்ணி எவ்வாற்-கண்ணிவேன் மற்றேருர் கௌக வீசி

வேள்கழல்திட்டமே கைதொழுது காணினல்லா-வொன்னுடே யியான்பது வாயில் வைத்தா யோக்க வடைக்கும்போ அனை ரமாட்டேன்-புண்ணியா நின்னடிக்கே கே போது கின்றென் பூமி புகார் மேவிய புண்ணியே,, எனவும் வருந் திருத்தாவுக்கர சுதாயனுர் தேவாரங்களால் அறிக் அவ்வீடு பேற்றிர்கு ஏது ஞானமே ஆதலால் “புலம்புமித் தலையும்”, என்றார். அது “ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராண நலவாக மம்முஞ்சொல்ல வல்லவா மென்று - மூன்த்தா சென்கடவரங்கி. ஞானத்தா அறவதுதான் பந்தமுயர் மெய்ஞ்ஞா எந்தான் நெத்தா வதுபோவ தலர்க்கிருமன் விருங்கபோ வஞ்ஞான மந ப்பத்தம் மறுத்தியாகு-மீனத்தார் ஞானங்க எல்லா ஞான விறைவளம். ஞானமே ஞான மென்பர்,, என்னுக் கிவஞா எனித்தித் திராவிழுத்தத்தால் அறிக். இருக்கிலே பிராமணத் திலும் உருத்திருக்கத்திலும், யசுசிலே ஆருணத்திலும் பிரகதாரணனியத்திலும், சாமத்திலே சாத்தாக்கியத்தில் ஆறு வழிலும், ஞானத்தால் முத்தியென்றும்; அதர்வசிரசிலே சங்கர சாக்ஷாத்காரத்திலுலே முத்தியென்றும் சொல்துகையால், “நான்மறைகள்,, என்றார். கைவ புராணத்திலும் சூதசங்கிளதையிலும் ஞானத்தால் முத்தியென்று சொல்துகையாலு, “புராணம்,, என்றார். கிவாகமம் ஞானத்தால் முத்தியென்று சொல்துமென்பது பிரகித்தம். கிவத்தொழில்களெல்லாம் ஜிவானம்வாயிலாக வீடுபேற்றிர்குக் காரணமாவதல்லதுநேர காரணமாகா ஆதலால் “சேவந்தபடருஞ் செம்மதுஞ்செமாயு தலம்புரிகொன்கைப்புலம், என்றார். அது “கிவியையியென மருவுமலைய் யாவு ஞானக் கிடைத்தற்கு தியித்தமெனத் தினக்கு முண்ணமைச்-சரியைகிரி யாயோகத் தன்மை யோர் கிருச் சாலோக சாமீப சாசுபங்கண்- மருவியிரு முயர்ஞா விரண்டா மாறு மலமகல வகவாத மென்று போது- திருவா

ஒருக் கிராமத்தைத் தெவிப் வோதுஞ் சிவாகமமென்று  
உரியச் சொப்டு அலே... , என்னும் சிவப்பிரகாசத் திருவிகுறித்  
தந்தால் அறிக்.

நீ முன்னிய விண்ணயே பல உடல் நன்றார் தெள்ளி  
சத்து இன் நகச் இன்னே வாய்ப்பைப் பெறுதிட்டீ  
(முந்திரப்பிலே) நினைத்து செய்த புண்ணியங்கள்  
வினாலே (அந்தநூபமாகிய இம்மை மறுமை இன்  
பங்கள்) பலவற்றையும் உவர்க்கின்ற நன்மையாகி  
புமன்னிலே (கிளர்ந்த) இனிமையாகிய (இந்த மோ  
கூ) இச்சையினாலே (சிவஞானம்) இப்போதே வா  
ய்க்க (அது காரணமாக முத்தியைப்) பெறுவாயிட  
(நீபகாசத்துக்குருநாதராகிய அக்டெவீன் அடை  
த்து வழிபட்டே அதனைப் பெற வேண்டுகையால்,  
அவர் விசேஷமாய் ஏழுந்தருளியிருக்கும் புண்ணியை  
வப்பி தல்களைச் சொல்வேன், கேள்.)

செருப்புக்கன்று என்பது தொழித்து உரியன்.

என்னும் வரையும் ஒருதொடர்...

செருப் புகன்று எடுத்த சேண் உயர் தெளிங்  
கொடி வரிப் புனை பந்தொழி பாவை தூங்க-போ  
ராக கூறிக் கட்டிய அதிதூரமாக உயர்ந்த நெழு  
ப கொடிக் கருகே (தூவினாலே) வரிந்து புனையப்  
பட்ட பந்தினேநே பாவை யானது (அதுப்பாரில்லை  
வியினாலே) தூங்கும் பழு

“வரி என்னும் முதனிலைத்தனிவிளை வரி ந்து எனப்பொன் ஸ்பட்டி, விளையெச்சமாய் நின்றது. பகலவர்களைப் பெண்ண எங்கி அவர்கள் கொண்டு விளையாடுதற்குத் துக்கப்பட்ட என்றார்க.

பொருநர்த் தேப்த்தபோர் அருவாயில்-போர் செப்வாரை இல்லையாக்குகையினால் (எக்காலமும்) போர்த்தெரழில் அரிதாயிய வாயிலையும்,

திரு வீற்றிருந்த தீ.து டீர் நியமத்து-இலக்குமி ஹீற்றிருந்த குற்றந்தீர்ந்த அங்காடித்தெருவையும், மாடம் மலி மறுகின்-மாடங்கள் மலிந்த (மற்ற கூடத்) தெருக்களையும் உடைய,

கூடற் குடவயின்-மதுரைக்கு மேற்குத்திச்சிலு ஜ்ளா,

அஞ்சிவை வண்டின் அரிக்கணம்-அழகிய கிறகை முடைய வண்டினது அழகிய திரள்,

இருஞ்சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவி தீந்த முள் தாள் தாமரைத் துஞ்சி-மிகுந்த சேற்றை புடைய அகன்ற வயலிலே முறக்கு நெடிழுந்து (பின்பு தாதும் அல்லிபுந்) தோன்ற மலர்தமுள்ளினையுடைய தாளையுடைட்டதாகிய தாமரப்புவி லே இராப்பொழுது நித்திரசெப்து,

வைகறைக் கள் கமழு தெப்தல் ஊதி- விடியந் தூரலத்திலே தேன்கமழுகின்ற நெப்தற்புலவைது

எல் படக் கண்போல் மலர்ந்த காமர் சுனை மங்கி  
நிலிக்கும்-குரியன் உதிக்கும் போது கண்ணொடி  
போல விரிந்த விருப்பம் பொருந்திய சுனைப்பூக்  
களிலே சென்று ஆரவாரிக்கும்

குன்று அமர்ந்து உறைதலும் உரியன்-திருப்பு  
நங்குன்றின் கண்ணே திருவளமகிழ்ந்து எழுந்தரு  
ளியிருத்தலும் உரியர்.

மேற்குத் திக்கிலுள்ள திருப்பரங்குன்ற என்முடிக்க. உம்  
கும எதிரதுதழியவெச்சவும்மை.

**அதான்று-அதுவன்றி,**

அன்றி என்னும் விஜையெச்சம் தொல்காப்பியத்தில் உயிர்  
மூயக்கியவிலே “இன்றி யென்னும் விஜையெஞ் சிறுதி - நின்ற  
விகா முகா மாத-குறள்றியன் மருங்கிந் செய்யுள்ளுரித்தே...”  
என்னும் ஈடு ம் சூத்திரத் து மொழிந்த பொருளோடொன்ற  
ஏங்வெளின்மொழியாததீனையு முட்டின்று முடித்தலென்று மு  
த்தியான் அன்று எனத் திரிந்து நின்றது. அது என்னும் கட்ட  
இப்பெயர்மூன் வரும் அன்று மேற்படி இயவிலே “அன்றுவரு  
காலை யாவா குதஞ்சமவரு காலை மெய்வரைந்து கெடுதன  
ஞ்-செய்யுன் மருங்கி துரிந்த தன மொழிப்.., என்னும் இசை  
அத்திர விதிப்படி ஆன்று என முதலீண்டு நின்றது.

## இரண்டாவது

திருச்சீரலை பா.

வைந்துதி பொருத வடுவாழ் வரிதுதல்  
 வாடா மாலை யோடைபொறி துயல்வரப்  
 படிமணி யிரட்டு மருஷ்கிற கட்டுதைக்  
 கூற்றத் தன்ன மாற்றரு மொயிம்பிற்  
 கால்களீர்ந் தன்ன வேழ மேல்கொண்  
 கடவே துருவிற் செப்பினை முற்றிய  
 முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி  
 மின்னுற திழிமைப்பிற் சென்னிப் பொற்ப [காழ்  
 நகதாழ்பு துயல்வருஷ் வகையமை பொலங்கு  
 கேண்விளங்கி யற்கக வாண்மதி கவுழி  
 பகலா மீனி னவிர்வன விழைப்பத்  
 தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமாந்  
 மனனேர் பெழுதரு வாணிற முகனே  
 மாயிருண் ஞால மறுவின்றி விளங்கப்  
 பஸிக்திர் விரிந்தன் ரூருமுக மொருமுக  
 மார்வல ரேத்த வமரிந்தினி தொழுகிக்  
 காதலி இவந்து வரங்கொடுத் தன்றே யொருமுக  
 மந்திர விதியின் மரபுளி வழாது  
 வந்தணர் வேள்வியோர்க் கும்மே யொருமுக  
 மெஞ்சிய பொருள்களை யேறும் நாடிட்

திங்கள் போலத் திசைவிளக் குக்மேயொருமுகன்  
 செறுநர்த் தேப்த்துச் செல்சம முகுசகிக்  
 கதுவுகொ ஜெஞ்சுமொடு களம்ட்வெட்டன்றே  
 யொரு முகங்  
 குறவர் மடமகள் கொடி போ னுச்ப்பின்  
 மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே  
 யாங்கம்  
 மூவிரு முகனு முறைநவின் ரெழுஷவி  
 னரந் தாழ்ந்த வம்பகட்டு மார்பிற்  
 செம்பொறி வாங்கிய மொயிம்பிற் சுடர்விடுப  
 குண்புகழ் நிறைந்து வசிந் து வாங்கு நிமிர்தோன்  
 னிண்செலன் மரபி ஜெயர்க் கேந்திய தொருகை  
 யுக்கஞ் சேர்த்திய தொருகை  
 நலம்பெறு கலிங்கத் துக்குறக் கிண்மிகச  
 யகங்கு தொருகை  
 யங்குசுங் கடாவ வொருகை யிருகை [கை  
 சையபிருவட்டமொ டெஃங்குவலர் திஸிப்ப வொரு  
 மார்பொடு விளங்க வொருகை  
 தாரோடு பொலிய வொருகை [கை  
 கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்டப வொரு  
 பாடின் படுமணி யிரட்ட வொருகை  
 தீவிரவிசும்பின் மலிதுளி பொழிய வொருகை  
 அனர மதவிர்க்கு வதுவை குட்ட வாங்கப்

ஷ்ண்ணிரு ஷ்கபும் பாற்பட வியத்தி  
 பந்தரப் பல்லியங் கறங்கத் திள்ளாழி  
 வயிரெழுந் திசைப்ப வால்வளை நரல  
 வசந்தலீக் கொண்ட வுருவிடி முரசமோ  
 பல்பொறி மன்றை வெல்கொடி யனவ  
 விசம்பா ரூக விகைப்பசலன் முண்ணி  
 யுலகம் புகழ்ந்த வோங்குயர் விமுச்சி  
 கலைவாய்ச் சேறலை நிலையை பண்பே  
 யதாஅன்று.

### இதன்பொருள்.

வைந்துதி என்பது தொடுத்துப் பண்பே  
 என்னும் வரையும் ஒருதொடர்.

வைந்துதி பொருத வடு ஆழ் வரி துதல் வரை  
 மாலை ஒடை யொடு துயல்வர - கூர்மையாகிய ருதி  
 யை உடைய தோட்டிவெட்டிய வடு அழுந்தன பு  
 கரை உடைய மத்தகத்திலே பொன்னர் மாலையா  
 னது பட்டத்துடனே கிடந்து அசைபும்படி,

“வைத்துதி, பண்புத் தொகைப்புறத்துப் பிறக்காக்கியெல்  
 லுத் தொகை.

படும் மணி இரட்டும் மருங்கிண்-தாழ்கிண்ற ம  
 மூவி மாறியொலிக்கும் பக்கத்தையும்,  
 கடு நடை-கடிய நடையினையும்,

கூத்துறத்து அண்ண மாற்றரும் மொயிம்பின்-இடம்  
மனைப் போன்ற (பிரராலே)தடுத்தத் கரிய வலியிலையும் உடைய,

கால்கிளர்ந்து அண்ண வேழமேல் கொண்டு- ஓ  
உங்கால் காற்று எழுந்தாற் போன்ற யானையின்  
மேல் ஏந்த,

உடைய யானை என்க. யானையின்மேல் அஸ்சயுப்படி எந்த  
ஒன்றுமிக்க.

ஜெவேறு உருவின் செய்விலை முத்திய முடிகியா,  
இ விளங்கிய முரண் மிகு திருமணி-ஜெந்தாகை வே  
நுபட்ட வடிவினை யுடைய செய்யுந் தொழில்கள்  
என்தும் முத்துப்பெற்ற முடியுடனே கூடி விளக்  
கிய (ஒன்றாற் கொண்று) மாறுபட்டம் மிகுந்த அழு  
கிழன யுடைய இரத்துங்கக்

முடிக்குரிய ஜெவேறாகுவு “தாம மகுடம் பதுமங்கிடபு”  
கேட்டர மிலைவுமுடிக் கைவீவ அருவே,, என்பதனால் அறிக.

மின் உறுதி இலமப்பில் சென்னிப் பொற்பட்டி  
ன் போலும் பிரகாசத்துடனே கிச்சிலே பொலியு  
பெறவும்,

நகை தாழ்பு துயல்வஞ்சம் வகை அஸம் பொ  
லிக் குழு-ஒளி தங்கி அஸ்சயும் தொழிற்சாலை அ  
மைந்த பொன்னினுற் செப்பூப்பட்ட மகாக் கு  
தூத்தங்

சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவுதி ஆகலா மீணின் அவிரவன இமைப்ப - தூர பூமியிற் சென்று பிரகாசிக்கும் இயல்லை யுடைய ஒளிபொருந்திய ஈந்திரணைச் சூழ்ந்து நீங்காத நகூத்திரணைச் சீபோல் விளங்குவனவாய் ஒளியைக் காலவும்,

தாவு இல் கொள்கைத் தந்தெதாழில் முடிமார் மனன் ஏர்பு எழுதரு வாள் நிறமுகன்-வருத்தம் இல் ஸாத விரதங்களையுடைய தங்கள் தவத்தெதாழிலிலும் ஒக்கும் பெரியோர்களுடைய மனக்கேல பொருந்தித் தோன்றும் ஒளிபொருந்திய நிறத்தையுடைய முகங்களுள்,

பொவிவு பெறவும் ஒளியைக்காலவும் தோன்றும் முகங்கள் எனமுடிக்க.

ஓருமுகம் மாயிருள் ஞாலம் மறு இன்றி விளங்கி கப் பல்கத்திர் விரிந்தன்று-ஓருமுகமானது பெருமை யாகிய இருளை யுடைய உலகம் குற்ற மில்லாயல் விளங்கும்பொருட்டுப் பல கிரணங்களையும் தோற்றுவித்தது,

ஓருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒருஷ்க சாதனை உவந்து வரங்கொடுத்தன்று- ஓருமுகமானது அன்பரிகள் துதித்தால் (அவர்கள் குழந்தைகளை நீக்குத்தற்கு) உடன்பட்டு அவர்களுக்கு இனிதாய்ந்தான் (அவர்கள் மேற்கொண்ட) விருப்பத்தினாலும்

வே மகிழ்ந் து அவர்கள் வேண்டும் வரங்களைக் கொடி  
இத்தது,

ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழா அந்த  
தணர் வேள்வி ஓர்க்கும்-ஒருமுகமானது மந்திரத்  
தை புடைய வேதத்திற் சொல்லிய முறைமை தவ  
ரூத பிராமணர்களுடைய யாகங்களிலே தீங்கு வ  
ராதபடி நினையாறிற்கும்,

ஒருமுகம் ஞஞ்சிய பொருள்களை எம் அற நாடு  
த் திங்கள் போலத் திசை விளக்கும்-ஒருமுகமான  
து (வேதாகமங் களிலே) முறைந் து கிடக்கும் பொ  
ருள்களை(இருடிகள்) இன்பம் பொருந் தும்படி ஆ  
காய்ந்து போதித்துச் சந்திரனைப் போலத் திசை  
களைவைற்றைபும் விளக்கும்,

எம் என்பது “ஶம், எனக் கடைக்குறைந் து நின்றது-இ  
னு ஸ்ரைதலால், திங்கள் உவமையாயிற்று.

ஒருமுகம் செல் சமம் முருக்கிக் கற்றுவுகொள்  
தெஞ்செல்லாடி செறுநர்த் தேப்பித்துக் களம் வேட்  
டன்று-ஒருமுகமானது (திருவுள்ளத்திலே) நிகழ  
தின்ற சமத்துவத்தை ஒழித்துக் கோபங்களான்டு  
திருவுள்ளத்துடனே பகைவராகிய அசர்களை வ  
தைத்துப் போர்க்கள் வேள்வியை வேட்டது,

சமத்துவத்தை ஒழித்தலாவது தேவரையும் அசரரையும்  
ஒப்பக்கருதாமல் தேவனரக்காத்து அசரர் அழித்தலாமல்

“அத்துறைமாகாலமே” தந்தை தாப் பெற்ற தத்தம் புதல்வரீக் டன் சௌ லாற்றின்-வந்திடா விட ஒருக்கி வளரினு வடித்து தீயெடுத்தமு மிரை ரெல்லாம் பார்த்திடிற் பரிசே யாகு-இத் தத்தீர் முறைமை யச்செரு வீசனுருமிவு மண்றும்,, எனவும் “போகியா விருந்து விரக்குப் போகத்தைப் புரித லோரார்-போகியா போக முத்தி யுதவுத வதுவு மொரார் - வெகியா அந்போத் செய்த விளைகளை வீட்ட லோரா- சுகியா மூட ரெல்லா முப்பரி வெள்ளுவ ணன்பர்,, எனவும் வரும் சிவனும் சிந்தித் திருவிருத்தங்களால் அறிக்.

ஒருமுகம் குறவர் மடபகள் கொழு போல் து சுப்பின் மடவரல் வள்ளியோடு நகை அமர்ந்தன் அ-ஒருமுகமானது வேடருடைய மடப்பத்தை யுடைய மகஞும் கொழு போலும் இடையினைப்படைய இளம்பெண்ணும் மாகிய வள்ளிநாயகி யுடனே மகிழ்ச்சியைப் பொருந்திற்று,

வள்ளிநாயகி முருகக்கடவுளுக்கு இச்சாகத்தியென்க. காம நூகர்ச்சி பில்லாத கடவுள் இப்பணம் நகையமர்ந்தது உலகத் திலே இல்லாழ்க்கை நிகழ்த்த பொருட்டென்க. அது “தென் பா துகந்தாடித் தில்லைக்கித் தப்பலவன்-பெண்பா துகந்தான்-பெரும்பித்தன் காணேய-பெண்பா துகந்திலேன்ற் பேதா விருதிலத்தோர்-வின்பா வியோகெப்தி வீடுவர்களன் ஈழலோ,, என்றும் திருவாசகத்தாலும் “போகியா விருந்து விரக்குப் போகத்தைப் புரித லோரார் - யொகியா யோக அத்தியுத வதுவு மொரார்,, வண்பதனும் மறிக.

அம் மூவிரு முகங்கும் ஆக்கு முறை நவின்று ஒ மூக்கின்-அவ்வாறு முகங்களும் அத்தொழில்களில்

தத்துச் செய்யு முறைமைகளைப் பயின்று நடத்துகிறீர்களே (அம்முகங்களுக்கு ஏற்பாடு)

ஆரம் தாழ்ந்த அம்பகட்டி மார்பில் செம் பெருந் வாங்கிய-பதக்கந் துங்கிய அழகிய பெரிய மார்பிலே கிடக்கின்ற(உத்தம இலக்கணமாகிய)கிவந்த மூன்று வரிகளையும் (தன்னிடத்திலே வந்து விழும்படி) வாங்கிக்கொண்ட-

அவ்வரிகள் தோளளவும் வந்து கிடக்கின்றமூலால் “வாங்கிய,என்றார்.” வரையகண் மார்பிடை வரியுள்ளாலேவ்,,என் ரூபிறந்தும். “வாங்கிய,,என்தும் பெயரெச்சம் “தோள்,,என் ஆப் பெயர் கொண்டது.

மொய்ம்பில் வண்புக்கும் நிறைந்து சூடர் விழுப்பு வசிந்து வாங்கு நிமிஸ்தோள்- தமது வலிமையினுலே பெரிய புகழ்நிறையப்பெற்றுப் படைக்கலங்களைச் செலுத்திப் (பகைவரது) மார்பைப்பினந்து அவைகளை வாங்குகின்ற நிமிஸ்ந்த தோள்களுள்,

“சூடர்,,அதனையுடையப்படைக்கவத்துக்கு ஆயினமையால் ஆகுபெயர்.” “வசிதல், யினத்தல் அசூர்முதவியோரைக்கொல்லும்போது, பன்னிருக்கவிலும் படைக்கலந் தஸிப்பாராத வால், இவ்வாறு கூறினார். இனி அதுசெய்யாக்காலத்து இயகு பிருக்குமென்ற அவைகளின் இயல்பு கூறுகின்றார்.”

ஓருக்க விண்செலல் மரபின் ஜயர்க்கு ஏந்திய து ஓருக்க உக்கஞ் சேர்த்தியது - ஓருக்கையான து (கேக்காலத்தும்) ஆகாயத்திலே இயக்குதலாகிய ஆ

நூல்மயினே புதைப் தேவஇருடிகளுக்குப் பாது  
காவலாக எடுத்தது,அதற்கு இணையாகிய கை மரு  
ங்கிலே வைத்தது,

“விண்செலன்மரபிளையர்,, என்று சூரியனுடைய லெப்  
கமையப் பல உயிர்களும் பொறுக்கலாற்று என்று நீண்ட  
அதமது தருவானிலே அதனேறை திரிந்து அவ்வெழும்மை  
பூப்பொறுக்கும் முனிவரை. அது “நிலமிசை வாழ்த ரவம்”  
நீசந்திரதூக்திரிக் கனவி வெட்டமை தாங்கிக்காலுணவாக  
சூக்டரோடு கொட்டு-மவிர்சஸட முனிவரு மருளு,, என்றும்  
புறப்பாட்டால் அறிக். அவர்களைப் பாது காக்கவே உலகத்  
கைத் தாங்கிக் காத் தகாயிர்து. மனமும் முகமும் கையும் ஒ<sup>ஒ</sup>  
ரை தொழிலைச் செய்தலால், மற்றக்கை தொழிலின்றி மருங்கி  
லே கீடந்தது. இதனாலே இந்தக் கை மாயிரண் ஞாலம் ம  
ஶ வின்றி விளங்கப் பலக்கிரி விரிந்த முகத்துக்கு ஏற்ற தீர்த்  
நில செய்ததாயிற்று.

ஒருகை அங்குசம் கடாவ ஒருகை நலம் பெறு  
கவிங்கத் துக் குறங்கின் மிசை அசைஇயது- ஒருங்கை  
யான்து தோட்டியைச் செலுத்த அதற்கு இணை  
யாகிய கையான்து நன்மை பொருந்திய ஆடை  
பை யுடைய தொடையின்மேலே கீடந்தது,

முங் வேழுமேலெகாண்டு என்றமையால், அதற்கு இனியாறு  
இவ்வாறுகூறினார். தம்மை வழிபடுவோரிடத்திற் செல்லுங்கா  
ல்யானை மேற்கொண்டு சென்று அருள்செய்தல் இயல்பால்  
லால், இக்கைகள் காதவினுவக்கு வரங்கொடுத்த முகத்துக்  
கு ஏற்ற தொழில் செய்தமை அறிக்.

இருக்க ஜியிநுவட்டமொடு எஃகு வலந் திரிப்

ப-இரண்டுக்கள் அழிய பெரிய பரிசுயோடு  
வேலாடுத்தீத வலமாகச் சுழற்ற,

அசர்கள் வந்து வேள்வியை அழியாமல் அவர்களை ஒட்டு  
மீபொருட்டு இவைகளைச் சூழ்த்துவால், இக்கைகள் வேள்வி  
யோர்க்கும் முகத்துக்கு ஏற்றவர்களிக்.

ஒருக்க மார்பொடு விளங்க ஒருக்க தாரொடு  
பொலிய-(முனிவர்களுக்கு உரைபிறந்த பொரு  
ளை உணர்த்தும் போது)ஒருக்கயானது மார்பினு  
டனே விளங்க அதற்கு இணையாகியகை மார்பிலே  
தாழ்ந்த மாலையோடு சேர்ந்து அழுதுபெற,

மார்பிலூடு விளங்குதல் மெளனமுத்திரகாட்டி என்க. அ  
து “இருவரு முணரா வண்ண வேணவென் ஜெயியிய யாமை-சி  
உதிரையன்த கோடி தினாத்திடு முரத்திற் சீர்கிகாள்-கரதல்  
மொன்ற சேர்த்தி மோன முத் திரையைக் காட்டி- யாரு  
கண்கு செய்வெலாள் நின்றி யோருகுசெப் வாரி அற்றுள்,, என்  
அம் கந்தபுராணச் செப்பியால் அறிக. கடவுள் தாமேமென  
என முத்திரகாட்டி அமரமானுக்கர்களுக்கு ஆனந்த மயமா  
கிய உள்ளௌளி நிறையும் என்க. இக்கைகள் எஞ்சிய பொரு  
ளை விளங்கும் முகத்தித்து ஏற்றவாறாறிக்.

ஒரு கை தொடி யோடு மீ மிகைக் கொட்டபக்கி  
த்திலீழ் ஒருக்க பாடின் படிமணி இரட்ட- ஒருக்க  
பானது தொடியுடனே மேலே சூழன்று களவே  
வினியைவேட்டுகும் முத்திரகொடுக்கக்கீழ்விழுது  
மூற்றக் கையானது ஒலை இனிதாகிய அசைக்கின்ற  
மணிந்தய மாழியொலிக்கப் பண்ண,

வித்தசீகங்கள் களவேங்வி வேட்கும் முத்திற்கு உத்திய  
ாண்ட.

ஒரு கை நீல் தித விசும்பின் மனி துளி பொழி  
பாருக்க வாண் அர மகளிர்க்கு வதுவை சூட்ட-  
ஒருங்கயானது நீல நிதத்தையுடைய முகிலினாலே  
யிருந்த மதையைப் பெப்பிக்க அதற்கு இணையா  
கிய கையானது சுவர்க்கத்திலுள்ள தெப்ப்பெண்ட  
ஞக்கு மணமாலையைச் சூட்ட,

வள்ளிநாயகியோறி நடையமர்க்க மகம் உலகத்திற்கு இ  
வ்வாழுக்கையை நிகழ்த்துவிப்படை ஆதாரம் அவ்வில்லாழுக்  
கை நிகழ்த்துதற்கு மழையைப் பெய்க்க ஒருக்க மற்றுக்கு  
ஙை இவாழுக்கை நிகழ்த்தபொருட்டு மணமாலையைச் சூ  
ட்டிந்து எனவறிக.

ஆங்கு அப்பன்னிருக்கயும் பாறி பட இயற்றி-  
அப்படியே அந்தப்பன்னிரண்டு கை கஞம் முக  
த்தின் பகுதிப்புமிக்கடி தொழில் செய்து,

அந்தரப் பல்லியம் கறங்க- தேவதுந்துபி ஒவிக்  
கவும்,

திண்காழ் வயிர் ஏழுந்து இசைப்ப- திண்ணிய  
வைரத்தையுடைய கொம்புகள் மிக்கொலிக்கவும்,

உரம் தலைக்கொண்ட உருமிடி முரசுமாலோ  
ல் வினா நரல- வலிமையைத் தண்ணிடத்திலே தொ  
ண்ட இடியினது இடிப்புப்போலும் முரசுத்தோ  
டு வில்லிய சுங்குகள் முழங்கவும்

கல்லெ பொறி மஞ்சனு வெல் கொடி அதவுமில்  
பிலியையுடைய மயிலானது தமது ஆணையினுவே  
வென்று ஏத்தீ கொடியிலே ஒவிக்கவும்,

விசம்பு ஆரூப விரை செல்லமுன்னி-ஆகாயமே  
வழியாக விரைந்த செலவை மேற்கொண்டு,

ஆங்கு உலகம் புகழ்ந்த உயர் விழுச்சீர் அலைவா  
சீச் சேறலும் நிலைத்துப்பண்டு-நன்மையோங்கியமே  
ஷ்மக்கள் புகழ்ந்த உயர்வாகிய சிறப்புப்பொருந்  
திய கீர்த்த்தைய யுடைய திருச்செர்த்துருக்கு எழுந்  
தருநூதலும் அவருக்கு நிலைபெற்ற சுண்ட.

யானையின்மேல் அசைபுப்படி ஏதி, கொழிவெய்து, தீவிக்  
வழய் யிட்டொ ஈட்டை : முழுக்கவுட் ஒவிக்கவுட் மேந்தெந்தன்  
டீ, திருச்செந்தாராக்கு எழுந்தருளுதலும் அவருக்கு நிலைபெற்  
ற குணந்தன முடிக்க.

அதான்று-அதுவன்றி,

### மூன்றுவது

திரு வா வி ண ள் கு டி.

சிரை தைஇய வுடுக்கையர் கீரோடு  
வல்ம்புரி புரையும் வான்ரை முடியினர்  
பாசற விமைக்கு முருவினர் மானி  
அனிவை தைஇய ஆண்டெடு மார்பி  
வெண்டெபழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற்

பலவுடன் தழிந்த வண்டிய ரிக்ளூடு  
 செற்ற நீக்கிய மனத்தின ரியாவ துங்  
 கற்றே ரதியா வறிவினர் கற்றேர்க்குத்  
 தாம்வரத் பாகிய தலைமையர் காம்மொடு  
 கடிஞ்சினப் கடிந்த காட்சிய ரிப்பை  
 யாவது மறியா விழல்பினர் மேவரத்  
 துணியில் காட்சி முனிவர் முற்புகப்  
 புகைமுகந் தண்ண மாசி றாவுடை  
 முகைவாயவிடிந்த தகைகு ழாகத் துங்  
 செவிநேர்பு வைத்த செப்புறு திவவி  
 னல்லிபாடி நவின்ற நயனுடை நஞ்சின்  
 மென்மொழி மேவல் ரின்னரம் புளர  
 நோயின் நியன்த யாக்கையர் மாவி  
 னவிர்தலிர் புரையு யேவிய ரவிர்தொறும்  
 பொன்னுரை கடுக்குந் திதலைப் பின்னகைப்  
 பருமந் தாங்கிய பணிந்தேந் தல்குன்  
 மாசின் மகளிராடு மறுவின்றி விளங்கக்  
 கடுவோ டொடுங்கிய தூம்புடை வாலெயிற்  
 தழுவென வுயிரிக்கு மஞ்சவரு கடிந்திறற்  
 பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறை  
 புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேரு  
 வலவயி னுயரிய பலர்புகழ் திணிதோ  
 ஞமையமர்த் து விளங்கு மிழம்பா முக்கண்

மூவெயின் மூருக்கிய மூரண்மிகு செல்வது  
 நூற்றுப்பத் தாட்டிய நாட்டத்து நூறுபல்  
 வேள்வி முற்றிய வென்று கொற்றத்  
 தீரிரண் டேந்திய மருப்பி னெழின்ஸடதி  
 தாட்டிபெருந் தடக்கை யூரித்த யாசை  
 யெருத்த மேற்பு திருக்கிளர் கெல்வனு  
 நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய  
 வலகங் காக்கு மொன்றுபுளி கொள்கைப்  
 பலர்புகழ் மூவருந் தலைவ ராக  
 வேமுறு ஞாலந் தன்னிற் ரேருன்றித்  
 தாமரை பயந்த தாவி ஓரு  
 நான்முக வொருவத் சுட்டிக் காண்வரப்  
 பகலிற் ரேருன்து பிகவில் காட்சி  
 நால்வே நியந்தகப் பதினேஞ்சு மூவரோ  
 பொப்பதி நீர்ப்பு யூரிநிலை பெற்றியர்  
 மீண்புத் தன்ன தோன்றலர் மீண்சேர்பு  
 வளிகளர்ந் தன்ன செலவியர் வளியிடைத்  
 தீபியமுந் தன்ன திறவினர் தீப்பட  
 அருமிடத் தன்ன குரலினர் விழுமிய  
 வுறுகுறை மருங்கிற்றம் பெறுமுறை கொண்மா  
 ரந்தரக் கொட்டினர் வந் துடன் காணத்  
 தாவில் கொள்கை மட்டந்தையொடுகின்ன  
 ஏரவி னன்குடு யசைதலு முனிய னதான்று

### இதன்பொருள்.

சிரைதைஇய என்பது தொடுத்து உரியன்  
என்னும் வரையும் ஒரு தொடர்.

சிரைதைஇய உடுக்கையர்மரவுரியை உடைய  
கச் செப்த உடையினை யுடையவரும்,  
சிரோடு வலம்புரி புறையும் வால் நரை முடியி  
ஞர்-அழகோடு (வடிவாலும் நிறத்தாலும்)வலம்பு  
நிச்சங்கைப் போலும் வெள்ளிய நரைமுடியினையை  
டையவரும்,

மாச அழ இகமக்கும் உருவினர்-(ஏக்காலத்து  
ம் நீராடிதலால்)அழுக்கற விளங்கும் வடிவினை யூ  
டையவரும்,

மானிஸ் உரிவை தைஇய உண்கெடு மார்பின்  
என்ப எழுந்து இயங்கும் யாக்கையர்மாண்ட்ரேல்  
போர்த்த (விரதங்களால் பட்டினி யிருத்தல்பற்றி)  
தலைகடுகின்ற மார்பில் எலும்புகள் கோலைதோ  
ன்றி விளங்கும் உடம்பினை யுடையவரும்,  
போர்த்த மார்பு என்க.

நன்பகற் பலட்டனை கடிந்துண்டியர்-(ஏப்பொ  
ருளையும் நுகர்தற்கு)நன்றாகிய பகற்பொழுதுகள்  
பலவுஞ் சேரக்கழிந்துணவினையுடையவரும்,

ஆக்கலோடு செற்றம் நீக்கிய மனத்தினர்-மாழு

பொட்டனே செற்றத்தையும் போக்கிய மனசினையுடையவரும்,

செற்றமாவது நெடுங்காலம் நிகழும் பக்கமை.

கற்றேர் யாவதும் அறியா அறிவினர் -பலவற் றையும் கற்றவர் கிறி தும் அறியாத அறிவினையுடையவரும்,

கற்றேர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர்-பலவற்றையும் கற்றவருக்குத் தாம் எல்லையாகிய தலைமையை யுடையவரும்,

கல்விக் கணக்கான்டவர் என்பது கருத்து.

காமமொடு கடுள்ளினம் கடிந்த காட்சியர்-ஆசைப்புடனே கடிய சின்தத்தையும் போக்கிய அறிவினையுடையவரும்,

கிணமாவது கோபத்தின் பின் சிறுபாகுது நிற்பது.

இடும்பை யாவதும் அறியா இயல்பினர்-(தவதீதினாலே சரிரம் வருந்தினும்)மனவருத்தம் கிறதும் அறியாத இயல்பினையுடையவருமாகிப,

துனி இல் காட்சி முனிவர் மேவர முற்புக-(ஒருவரோடும்)வெறுப்பில்லாத நல்லறிவினையுடைய முனிவர்கள் (திருவளம்) பொருந்துதல் வரும்படிமுனினே செல்லவும்;

புதை முகந்து அன்ன மாசு இல் தூ உடை-டு கிளைய முசந்தாற்போன்ற(தெப்புத்தன்மையால்)

அருக்கேறுதபரிசுத்தமாகியடையினையும்

முகை வாய் அவிட்டிற்கு தலை சூழ் ஆகத்து-இரு  
கை வாய் தெகிட்டிற்கு மாலைசூழ்ந்த மார்பினையும் கூடிய

மென் மொழி மேவலர்-(ஏக்காலத்தும்) மெல்லிய வார்த்தை சொல் துதலைப் பொருந்திய கந்த ருவர்கள்,

நோய் இன்று இயன்ற யாக்கையர்- (மனிதருக்கு உரிய) நோய் இல்லியாகும்படி நிருமித்த உடம்பினையுடையவரும்,

மாவின் அனிர் தளிர் புரையும் மேனியர்-மாவி னது விளங்குகின்ற தளிரைப் போலும் நிறத்தினுடையவரும்,

அவிர்தொறும் பொன்னுரை கடுக்கும் திதலைய-விளங்குந்தோறும் பொன்னுரை விளங்கினாற் போலும் தேமலையுடையவருமாகிய

இன்னகைப் பருமம் தாங்கிய பணிந்து ஏத்து அல்குல்-இனிமையாகிய ஒளிகயயுடைய பருமதி கைபணிந்த(தாழுவேண்டும் இடம்)தாழ்ந்து(உயிர் வேண்டும் இடம்)உயர்ந்த அல்குலையுடைய

“பருமம், பதினஞ்சு கோவை மணி.

மாசு இல் மகளிரோடு - குற்றம் இல்லாத கந்தி குவப்பெண்களுடனே,

செவி நேரிபு வைத்த செப்வ உறு திவானின் தீயாழி நவின்ற நயன் உடை நெஞ்சின்-எஃகு செபியினுலே (சுருதியை) அளந் து நரம்பைக் கட்டி ண சுற்றுதலுறும் வார்க்கட்டின் புடைய நண்மை யாகிய யாழின் இசையிலே பயின் நலனிமைபொருந்திய மனசினுலே;

மறு இன்றி விளங்க இன் நரம்பு உளர- (இசை ஆவின் விதித்த முறைமை) குற்ற மின்றி விளங்கும் படி இனிய நரம்பை வாகிக்கவும்,

கடுவோடு ஓடுக்கிய தூம்பு உடை வால் எயிற்று- நஞ்சடனே(உறைக்குள்ளே) கிடந்த துளையினை புடைய வெள்ளியபற்களையும்

மிடற்றில்நன்சுத்தியிடத்தே தொன்றுதலால், கடுவோடு, ஜனர்ட். பந்கள் காவி காளாத்திரி யமன் யமதாதி என நாக்காம்.

அழுலென உயிர்க்கும் அஞ்ச வரு கடுந்திறல்- நருப்பெண்று சொல்லும்படி நெட்டுயிர்ப்புக் கோள்ளும் (கண்டவர்களுக்கு) அச்சந்தோன்றும் தூதிய வலிமையினையுமுடைய,

பாம்பு படப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சி றப் புள் அணி நீள் கொடி-பாம்பு சாவும்படி அழுக்கும் பலவரிகளையுடைய வளைந்தசிறகினையுடை அருடனை அணிந்த நீண்ட கொடியினையும்

நாற் பெருந் தெய்வத்து நன்னகர் நிலையத்  
லகங் காக்கும் ஒன்று புரி கொள்கைச் செல்வனு  
ம்-பெருமையாக்கிய(இந்திரன் யமன் வருணன் கு  
மீபரன்)என்னும் நான்குதேவர்களுடைய நன்மை  
பாகிய நகரங்களினுலே நிலைபெற்ற உலகத்தைக்  
காக்கும் ஒருஏதாழிலையே விரும்பிப் கோட்டாட  
புமுகைய விளைஞ்ஞமூர்த்தியும்,

வலவயின் வெள் ஏறு உயிரிய- வெற்றிக்களத்தி  
லே வெள்ளிய இடபக்கொடியை ஏற்ற

உமை அமர்ந்து விளங்கும்-உயாதேவிஒருபாக  
த்திலே பொருந்தி விளங்குகின்ற

பஸ் புகழ் திணி தோள் இமையா முக்கண்ட-ப  
லரும் புகழ்கின்ற துண்ணிய தோளி-னயுமிதழ்து  
வியாத மூன்று கண்களைபுமுகை

மூவெயில் முருக்கிய மூரண்மிகு செல்வனும்-  
முப்புரத்தையும் அழித்த வலிமை மிகுந்த பரமசி  
லனும்,

எடுத்த பரமசிவன்,வீளங்குகின்ற பரமசிவன், உடைய பர  
மசிவன் என்க.

நுற்றுப் பத்து அடிக்கிய நாட்டத்து- ஆயிரங்  
நாண்களையும்,

நூறு பல் வெள்வி முற்றிய வென்று அடு கொந்  
த்து-நூறுகிப் பல பாகங்களைச் செய்து முடித்து

தினாலேபெற்றபகவரைவென்று கொல்கிள்ளவெ  
ற்றியினைய முடைய

ஏந்திய ஈரிண்டுமருப்பிள் எழில் நடைத் தா  
ழ் பெருந் தடக்கை உயர்த்த யானை ஏருத்தம் ஏறி  
ப திருக்கிளர் செல்வனும்-(தலைகள்)ஏந்திய நான்  
கு கொசீலையும் அழகிய நடையையும்(நிலத்தி  
லே)கிடக்கின்ற பெரிய வளைவினை உடைய கையை  
யும் உடைத்தாகிய(யாவர் ஞாம்)உயர்த்துச் சொல்  
ல்ப்பட்ட வள்ளையானையின்கழுத்தில் ஏற்ய அழ  
கு விளங்குகின்ற இந்திரனும்,

பலர் புத்தமுவரும் தலைவராக-பலரும் புத்தகி  
ஸ்ர (அயன் அரி அரன் என்னும்)முவரும் (தத்த  
மக்கு உரிய பெராழில்களை முன்போலச் செப்து)  
தலைவராக வேண்டி,

முருகக்கடவுள் அசுரரைக்கொன்று தேவரைக் காத்துத்  
தெய்வாளையம்மையைத் திருமணங்கெய்தபோது, தமது  
திருக்கையிலிருந்த வேலை நோக்கி, தமக்கு இலவகளைவராத்  
தந்த கு இவ்வேல் என்று திருவாய் மலர்ந்தருள், அருகிலிருந்த  
நபிரமதேவர் இவ்வேலுக்கு இந்திலை ஒன்றுவந்தது என்றார்.  
முருகக்கடவுள், நங்கையிலவேலுக்கு நீ கொடுக்கந்திருச்சத்தி  
உண்டாலேன்று கோபிந்து, இப்படிச் சொல்லிபதி மூழியித்தே  
விவாய் என்று சபித்தங்கள்கூர் அஸ்வாதே பிரமதேவர் படை  
ந்தந்திருந்தே தவிர்ந்து, மூழியிற் சென்றார். அங்குமாககே,  
மற்றை இருவருக்கும் காத்தந்திருந்தும் அழித்தந்திருந்தும்  
இவ்வாயின. இதுபற்றியே “மூவருந் தலைவராகு, என்றார்”

ஞானந் தண்ணில் தோன்றி ஏழுறும் தாமரை ட  
பந்த ஊழித் தாவு இல் நான்முக ஒருவற்சுட்டி-பூ  
மியின்கண்ணே தோன்றி மயக்கமுறுகின்ற (விழில்  
ஆ மூர்த்தியடைய) உந்தியங்கமலம் பெற்ற ஊழியில்  
காலத்தில் கெடுதலில்லாத நான்கு முகங்களை  
டைய பிரமதேவரை (பழைய நிலையிலே நீறுத்த)  
நினைந்து,

உக்ளில் தோன்றும் இகல் இல் காட்சி நால் வே  
ற இயற்கைப் பதினெட்டு மூவரோடு-(ஒருபொரு  
ள் பலவாமாறு)பகுக்கும் போது வேறுபடத் தேர  
ன்றும் தம்முள் மாறுபாடு இல்லாத அந்வினை டு  
டைய நான்காகிய வேறுபாட் டியல்பினை யுடை  
ய முப்பத்து மூவரோடு,

ஆதித்தன் உருத்திரன் வகையிருத்துவன் எனப்படும் நான்கு  
கற்றுப் பொருள்களுள் ஒவ்வொன்றைப் பலவாகப் பகுக்குக்  
கால், முறையே பண்ணிரண்டு பதினெண்டு எட்டு இரண்டு ஆ  
டுப் பகுக்கப்பட்டு முப்பத்துறுள்ளும் விரிதலால்; இவ்வாறு கூ  
ற்றார். “பதினெட்டு மூன்று, பதினெட்டு மூன்றாகிய மூன்து என  
விரியும். ஆதித்தர் பண்ணிருவர், உருத்திரர் பதினெட்டுவர், வக  
க்கள் என்மர், மருத்துவர் இருவர் என்றுணர்க.

ஒண்பதிற்திரட்டி உயர்நிலை பெற்றியர்-பதினெ  
ண்வகையாகிய உயர்ந்த நிலை பெற்ற கணங்களுள்,  
பதினெண்கணங்களாவார், தேவர் சித்தர் அசரர் சதத்திர்  
யர் கருடர் கிள்ளர் தீருத்தர் கிம்புருடர் கந்தருவர் இயக்கர்

ஶ

வின்சையர் தூதர் பெசாகர் அந்தரர் முனிவர் உரகர் ஆகி  
ஊரசிகள் போகபூமியர்கள் என இவர்.

மீண் பூத்து அண்ண தோன்றலர்-நக்ஷத்திரங்கள்  
பூத்தாற்போன்ற கொற்றத்தை உடையர்களாகியும்,

மீண் சேர்ட்டுவளி கிளரித் து அண்ண செலவினர்  
கடவினிடத்தே ஸேர்ந்து காற்று எழுந்தாற் போ  
ன்ற செலவினா உடையவர்களாகியும்,

“மீண், என்பது அது உலவும் இடமாகிய கடலுக்கு ஆத  
ஙால், ஆகுபெயர்.

வளியிலைத்தீ எழுந்துஅண்ண திறவினர்-காற்றி  
த்தே நெருப்பு எழுந்தாற் போன்ற வலியின்டு  
கையவர்களாகியும்.

தீப் பட உரும் இடத்து அண்ண குரவினர்-நெ  
ருப்புப் பிறக்கும்படி இடி இடுத்தாற்போன்ற கு  
ரவினை உடையவர்களாகியும்,

காண் வர-அழுகோடு (கூடு) வரவும்;

தம் விழுமிய பெறுமுறை குறையுறும் மருங்கி  
த் கொண்மார்-தங்கள் சிறந்த தொழில்களை (முன்  
போலப்)பெறுமுறைமையைக் குறைவேண்டி நின்  
து பெறுங்கூற்றினாலே பெறும்பொருட்டு,

அந்தரக் கொட்டினர் உடன் வந்து காண-ஆக,  
யத்திலே திரிதலைபுடையர்களாய் ஓருங்கே வந்து  
காலும்படியாக.

## காட்டு

தாவு இல் கொள்கை மடந்தெயோடு ஆவினன் குடி சீல்ளுள் அசைதலும் உரியன்- கெடுதலில்லாத கற்பிணையுடைய தெப்பவயானையம்மையோடு திருவாவினன்குடியின் கண்ணே சிலநாள் எழுந்தருளியிருத்தலும் உரியர்.

அயன் அரி அரன் என்னும் மூவரும் தத்தமக்கு உரிய தொழில் கணக் செப்து தலைவராக வேண்டி, பிரமதேவரைப் படிய நிலையிலே நிறுத்த நினைந்து, விஷா அழுர்த்தியும் பரம சிவ அம் இந்திரனும் முனிவர்கள்முன்னே கெல்லவும், கந்தருவர்கள் கந்தருவப்பெண்களோடு இனிய தரம்பை வாசிக்கவுட், முப்பத்து மூவரோடு பதினெண் கணங்களும் கூடி வரவும் தங்கள் சிறந்த தொழில்களிப் பெறுமுறைமையைக் குறை வேண்டி நின்று பெறுக்கூற்றினுலே பெறுக்கிழாருட்டு ஒரு நஞ்சு வந்து காலுட்டியாகத் திருவாவினன்குடியிலே எழுத் தருளியிருத்த அப்புரியர் என முடிக்க.

அதாறன்று-அதுவன்றி,

நான்காவது

திரு வேரகம்.

இருமூன்றெப்திய வியல்பினின் வழா அதிருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி பறுநான் கிரட்டி யிளாமை நல்லிபாண் டாறினிற் கழிப்பிய வறணவில் கொள்கை மூண்றுவகை குறித்த முத்தீச் செல்வத்

திருப்பிறப் பாளர் பொழுதறிந்து நுவல்  
வொன்பது கொண்ட மூன்றுபுரி நண்ஞாண்,  
புலராக் காழுமெம் புலர வுடை  
யச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்நீ  
தாறெழுத் தடக்கிய வருமறைக் கேள்வி  
நாவியன் மருங்கி னவிலப் பாடி  
விரையறு நறுமல ரேந்திப் பெரிதுவந்  
தேரகத் துறைதலு முரியன தாஅன்று.

இதன்பொருள்.

இருமூன்று எண்பது தொடுத்து உரியன்  
என்னும் வரையும் ஒருதொடர்.

இருமூன்று எப்திய இயல்பினின் வழாஅது-(இதீல் ஒதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்னும்)ஆருகிய(நன்மை)பொருந்திய இலக்க ணத்தின் வழுவாமல்,

இருவர்ஸ் சுட்டிய பல்வேறு தொல் குடி-(தாய் ம் தந்தையும் ஆகிய)இருவர் குலத்தையும்(உலகத் தார் நன்று என்று)மதித்த பலவாய் வேறுபட்டப ஷூப் குடியிலே பிறந்த

அறு நான்கு இரட்டி யாண்டு நல்லிளைமை ஆறி  
ஷில் கழிப்பிய - நாற்பத்தெட்டி வருடத்து நன்

கூம்பாகிய இளமையை(வேதங்கூறிய பிரம்சரிய)  
நெறியிலே மேபாக்கிய

அறன் நவில் கொள்கை-தருமநூலை(எப்பொழு  
தும்)கூறுகின்ற கோட்பாட்டினையும்

மூன்று வகைக் குறித்த முத்தீச் செல்வத்து-(அ  
நூரமும் முக்கோணமும் வில்வடிவமாகிய)மூன்று  
வகையாகத்குறிக்கப்பட்ட(ஆகவநீயம் தக்ஷி ஞாக்கி  
ஞிகாருகபத்தியம் என்னும்) மூன்றக்கிணியினுல் உ  
ண்டாகும் செல்வத்தினையும்

ஒன்பது கொண்ட மூன்றுபுரி நஞ்ச ஞாண் இ  
ருபித்தபாளர்- (மூன்று நூல்கொண்டு மூன்றுபுரி  
யாக்குதலால்) ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே  
கொண்ட ஒருபுரி மூன்றுகிய நூண்ணிய உபவித்  
தீதையும் உடைய பிராமணர்கள்;

பிறந்த பிராமணர்கள்,போக்கிய பிராமணர்கள் என்க.

பொழுது அறிந்து- (தாங்கள் வழிபடுவின்)காலத்  
தை அற்ந்து,

புலராக் காழகம் புலர உடலை-(வ்ஸநானம் பண்ணித்) தோட்டு உலராத புடைவையை (உடம்பிலே கிடந்து) உலரும்படி உடுத்து,

அருமறை ஆற்முத்து அடக்கிய கேள்வி-அரு  
மையாகிப வேதத்திலே சொல்லப்பட்ட ஆறு சீ  
க்காரத்தைத் தன்னிடத்தடக்கிய மந்திரத்தை

நா இயலீ மருங்கில் நவிலப் பாடி - நாக்குப் பட்டு  
பெயரும் அளவிலே பயில உச்சரித்து,

விரை உறு நறுமலர் ஏந்தி - (பின்னர்) வாசம்  
மிகுந்த நன்மையாகிய புக்களை எடுத்து அருச்சித்  
தி,

உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து நுவல-  
தலையிலே குவித்த கையினை யிடையர்களாய்த் தம்  
மைப் புகழ்ந்து துதிக்க;

பெரிது உவந்து ஏரகத்து உறைதலும் உரியன்-  
மிகமகிழ்ந்து திருவேரகத்தின்கண்ணே எழுந்தரு  
ளியிருத்தலும் உரியர்.

பிராமணர்கள் அறிந்து, உடுத்து, உச்சரித்து, எடுத்து அ  
ராச்சித்து, தமிமைப் புகழ்ந்து துதிக்க; மகிழ்ந்து திருவோக  
த்தின்கண்ணே எழுந்தருளியிருத்தலும் உரியர் என்றுடீக.

அதா அன்று-அதுவன்றி,

### ஐந்தாவது

#### ஞன்று தொரூடல்.

இபங்கொடி நறைக்கா யிடையிடுப் பேல்  
னம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு  
வெண்க தாளந் தொடுத்த கண்ணிய  
ஞறுஞ்சாந் தணிந்த கேழ்களர் மார்பிற்  
கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்

நீட்டமை விளை ந்த தேக்காட் டேற்ற  
 குண்றகச் சிறுகுழங்கி கிளையுடன் மகிழ்ந்து  
 தொண்டகச் சிறுபறைக் குரவையயர  
 விரலுளர்ப் பவிழ்ந்த வேறுபடி நறுங்காற்  
 குண்றிசென பூத்த வண்டிப்பு கண்ணி  
 யினைத்த கோதை யைனத்த கூட்டத்து  
 முடித்த குவ்லை பீலையுடை நறும்பூச்  
 செங்கான் மரா அத்த வாலினை ரினையிடுப  
 சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தணு  
 திருந்துகா மூல்குற் றினைப்ப வழி  
 யயில்கண் டல்ன மட்நடை மகளிராடு  
 செப்பன் சிவந்த வாடையன் செவ்வஹரச்  
 செயலைத் தண்டளிர் துயல்வருங் காத்தினன்  
 கச்சினன் கழுவினன் செல்லசக் கண்ணியன்  
 குழலன் கோட்டன் குறும்பல் வியத்தனை  
 றரான் மஞ்ஞைஞை புகரில் சேவலங்  
 கொடிய னெடியன் ரெடியனி தோள  
 னரம்பார்த் தன்ன விள்ளுரத் ரெகு சிபொடு  
 குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயன்  
 மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன்  
 முழவற்றி தடக்கையி னியல் வேந்தி  
 மென்றேடு பண்பினை தழீஇத்தலை தந்து  
 குன்றுதோ ரூடுலுநின்றதன் புண்டே யதா அன்று

இதன்பொருள்.

பைங்கொடி என்பது தொடுத்துப் பண்டே  
என்னும் வரையும் ஒருதொடர்.

நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின்  
கொயிம் தொழில் வல் விள் கொலைஇய கானவர்-  
தந்ய சந்தன தனுதப் பூசிய நிதம் விளங்கும் மார்  
பிண்ணயுடைய கொடிய தொழிலை உடைய வலிமை  
யாகிய வில்லினுலே கொலைசெய்த வேடர்கள்,  
மாஞ்சினியுடைய வேடர்கள் எனக்.

நீர் அமம் விளை நீத தேக்க கட்டேறல் கௌரகச்  
கிருகுடிக் கிளைபுடன் மகிழ்ந்து - நீண்ட மூலிகிலை  
லே இருந்து முற்றன தேநூற் செப்த கட்டேறளி  
வை மலையிடத்துச் சிற்றாரி லிருக்கும் சுற்றந்துட  
வோ உண்டு மகிழ்ந்து,

விரல் உளர்ப்ப அவிழிந்த வேறுபடுநறும் கால்-  
விரத்தலையினுலே வலிய மலர் நீதமையால் வேறுபட  
கிளின்ற மனம் பொருந்திய தாளினையடைய

“உளர்ப்ப,, என்பதன்கணீற்றகரம் விகாரத்தாற்றெலுக்கா.

குண்டு சுனை பூத்த வண்டி படி கண்ணி இளைந்த  
கோதை அணைத்த கூந்தல்- ஆழமாகிய சுனையிலே  
பூத்த வண்டி விழுகின்ற அரும்புகளினுலே தொடுக்  
கப்பட்ட மாலையை அணிந்த அளகத்தையும்.

தாளையடைய அரும்புகள் எனக்.

## நுதி

முடித்த குல்லை இலைப்படை நறும் பூ செங்கால் மரா அத்த வால் இணர் இடை இடிபு கரும்பு உண்ட் தொடுத்த பெரும் தண்மாத்தழை-இலையைத் தலையிலே உடைய கஞ்சாவைபும் இலையை உடைய நறியபூக்களையும் செவ்விய காலை உடைய கடம்பி னிடத்தனவாசிய வெள்ளிய பூங்கொத்துக்களை நடவேவத்து வண்டிகள் தேன் உண்ணும்படி தொடுத் தெயிரிய குளிர்ந்த அழகிய தழையை

“குல்லை,, என்பதற்கு இப்பொருள் ‘கஞ்சம் குல்லை கஞ்சாவாகும்,, என்னும் திவாகரச்சூத்திரத்தால் அறிக்.

காழ் திருந்து அல்குல் தின்னப்ப உடலு-வடங்கள் திருந்தும் அல்குலிடத்தே அகசயும்படிடுத்து, மயில் கண்டு அன்ன யடநடை மகளிரொபி-சாயலுடைமையால் மயில்காணப்பட்டாற்போன்றம் டப்பம் பொருந்திய ஒழுக்கத்தைப் பூட்டைய பெண்களோடும்,

உடலி என்னும் வினையெச்சம் அன்ன என்னும் பெயரே சீததோடு முடிந்தது. அளகத்தையும் ஒழுக்கத்தையும் கூடைய பெண்கள் என்க.

தொண்டகச் சிறுபறைக் குரவை அயர-தங்கள் குறிஞ்சிநிலத்திற்குரிய தொண்டகமாகிய சிறிய பறையின் து தாளத்திற்கிண்சயக் குரவைக்கூத்தரட, குரவைக்கூத்து இதுவென்பது “குரவைக் கூத்தேகையோ ந்தாடல்,,; என்னும் திவாகரச்சூத்திரத்தால் அறிக்.

குரு

வேலன் கைபாடி அம்பிபாதிப் புட்டில் வீ  
ரை இ நஸ்ரக்தாப் பிடை இப்பு குளவியோடு வெ  
ண்குதாள் நீ தொழித்த கண்ணியன் - படிமத்தான்  
பச்சிலைக் கொடியிலூலே அழுசிய பொதிதலை உ<sup>த</sup>  
டைய தக்கோலக்காலை சு கலந் து சாதிக்காலை ந  
டுவே இட்டு மலைப் பசுகூசயேற்றி வெண்டாளியை  
மும் கூதாளி யையுந் தொழித்த மாலையைச்சூதி,  
வழிவிற் புட்டில்போக்கு தக் கொலக்காணயுப் புட்டிலே  
அ ஆகுபெயராற் கூறிருர். நறு மணமுடைமயால் சாதிக்  
ஙாய் நறைக்காய் எனப்பட்டது.

செப்யன்-செந்திறத்தை உடையராயி,  
சிவந்த ஆடையன்-சிவந்த ஆடையை உடுத்து,  
செவ்வரச் செயலிலத் தண்டனிர் துயல்வரும்  
ஙாதினன்-செவ்விய ஆறாயினா உடைய அரோகி  
ஞது குரிர்ந்த தளிர் அசைபுமநாது பெருந்தி,  
கச்சினன்-கச்சைக் கட்டி,  
கட்டுபிளைன்-கட்டுலை அணிந்து,  
செச்சைக் கண்ணிபன்-வெட்சிமாலையைச் சூதி,  
குழலன்-குழலை ஊதி,  
நோட்டன்-கொம்பைக் குறித்து,  
குறும் பல்லிபதீன்-சிறிய வாத்தியங்களை இப்  
நடி,

தகரன்-ஆட்டிக் கடாலைப் பிள்ளீடு,

**ஒள்**

மஞ்சளுயன்-மயிலின்மேலேறி,

புரி இல் சேவலங் கொடியன்-குற்ற மில்ஸ்  
கோழிக் கொடியை உயர்த்து,

நடியன்- (பிள்ளையாப் பிராமல்) நெடுக வளர்த்து,

தொடி அணி தோளன்-தோளிலே தொடியை  
அணிந்து,

மருங்கில் கட்டிய குறும்பொறிக் கொண்ட-இ  
டையிலே இறுகக் கட்டிய உதச பந்தனத்தின்மே  
லே உபிப்பதாக உட்கொண்ட

நிலன் நேர்ப் நறுந் தண் சாயல் துக்கியன்-  
(நால்விட்டமையால்) நிலத்தைப் பொருந்திய நறி  
ய குளிர்ந்த மெஜ்ஜையை உடைய புடைவையை  
உட்து,

நரம்பு ஆர்த்து அண்ண இன் குரல் தொகுதி  
யொழி தலைத்தந்து -யாழ்ந்ரம்பு ஆரவாரித்தாற்  
போன்ற இனிய மிடற்றேஞ்சையை யுடைய பாடும  
னனிரது கூட்டத் துடனே திரிந்து,

மென்றோட் பல்பினை முழுவு உறந் தடக்கையீ  
ன் தழீஇ இயல ஏந்தி-மெல்லிய தோளை உடைய  
மான்பினைபோலும்பலபெண்களை முழுவைப்போ  
லும் தம்முடையபெரியகீடினுலே தழுவிப் பொ  
ருந் தும்பழு எடுத்துக்கொண்டு,

## இது

குண்றுதோறு ஆடலும் நின்ற தன் பண்டிகீல்  
கண்ணோறும் சென்று விளையாடுதலும் தமக்கு நிலைநின்ற குணமாம்.

வேடர்கள் உண்டு மகிழ்த்து, பெண்களோலிம் குரல வக்குத்தாட; சூடு, உடையராய், உழித்து, சாதுபொருத்தி, கட்டு அணிந்து, சூடு, உருதி, குறித்து, வியத்தி, பிங்கிட்டு, ஏறி, உயர்த்து வளர்ந்து; அணிந்து, உடித்து, திரிந்து, பெண்களைத் தழுவிஎடுத்துக்கொண்டு, மலைகள் தோறும் சென்ற விளையாடுதலும் தமக்கு நிலைநின்ற குணமாம் என முடிக்க.

அதான்று - அதுவன்றி,

### ஆருவது

பழ முதிர்சோசாலை.

சிறுதினை மலரொடு விரைவுமநி யதுத்து  
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீல  
ஆஞ்சர் கொண்ட சீர்கெழு விழவினு  
மார்வல ரேத்த மேவரு நிலையினும்  
வேலன் றையிய வெநியயர் களனுக்  
காடுங் காவுங் கவின் பெறு தூருத்தியும்  
ஶாறுங் குளனும் வேறுபல் வைப்புஞ்  
சதுக்கமுஞ் சந்தியும் புதுப்புங் கடம்பு  
மன்றமும் பொதியினுங் கந்துடை நிலையினு  
மாண்டலைக் கொடியொடு மண்ணி யமைவத  
நெப்போ கடையவி யப்பியை துரைத்துக்

குடு

கூடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி  
 மூரண்டூகா ஞாநுவி னிரண்டிடை யுமிழுச்  
 செந்துல் யாத்து வெண்பொளி சிதறி  
 மதவலி நிலைஇய மாத்தாப் கொழுவிடைக்  
 குருதியொடு விரைவித் தூவள் எரிசி  
 சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச்  
 சிறபசு மஞ்சளோடு நறுவிரை தெளித்துப்  
 பெருந்தன் கணவீர நறுந்தன் மாலை  
 துணையுற வறத்துத் தூங்க நாற்றி  
 நளியலைச் சிலம்பி னண்ணகர் வாழ்த்திதி  
 நறும்புகை யெடுத்துக் குறிஞ்சி பாடி  
 யுமிழுசை யருவியோ டுண்ணியங்க கறங்க  
 வருவப் பல்பூத் தூஉப் வெருவரக்  
 குருதிச் செந்தினை பரப்பிக் குறமகண்  
 முருகிய நிறுத்து முரணின் ருட்க  
 முருகாற்றுப் படுத்த வூருசெழு வியனக  
 ராடிகளஞ் சிலம்பப் பாடிப் பலவுடன்  
 கோடுகூயிவுவத்துக் கொடுமணி யியக்கி  
 யோடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்திதி  
 வேண்டிநர் வேண்டியாக் கெய்தினர் வழிபட  
 வாண்டாண் டுகநதலுமந்தித வாறே  
 யாண்டாண் டாயினு மரகக் காண்டச  
 முந்துநீ ண்டுமிய முகனமர்ந் தேத்தின்

காதொழுடப் பரவிக் காலுற வணக்கி  
 தெமிம்பெருஞ் சிமயத்து நீலப் படஞ்சன்ன  
 யைவரு வொருவ னங்கை பேற்ப  
 வறுவர் பயந்த வாறமார் செல்வ  
 வால்கெழு கடவுட்புதல்வ மால்வரை  
 மகூமகன் மகனே மாற்றேருர் கூற்றே  
 வெற்றி வெல்போர்க் கொற்றகை சிறுவ  
 விழையணி சிறப்பிற் பழுமையோள் குழவி  
 வானேர் வணங்குவிற் ரூனைத் தகீவு  
 மாலை மார்பு தாலமி புலவ  
 செருவி வொருவ பொருவிறண் மள்ள  
 வந்தணர் வெறுக்கை யற்றோர் சொன்னதை  
 மங்கையர் கணவ மைந்த ரேரே  
 வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ  
 குன்றங் கொன்ற குன்றங் கொற்றத்து  
 விண்பொரு நெடுவரைக் குதிஞ்சிக் கிழவ  
 பலர்புகதி நன்மொழிப் புலவ ரேரே  
 யரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக  
 தகையினர்க் கார்த்து மிகைபேராள  
 வலந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎப்  
 மண்டமர் கடந்தநின் வென்று டகலத்துப்  
 பூரிசிலர்த் தாங்கு முருகெழு நெடுவெள்  
 பெப்பியோ ரேத்தும் பெரும்பெயரியவுள்

குர்மருஷி கறுத்தை மொய்ம்பின் மதவளி,  
 போர்மிகு பொருத குரிசிலு மெனப்பல்,  
 யானநி யளவையி னேத்தியா அது  
 நின்னான் தறிதன் மன்னுபிரிக் கருமையி.  
 வின்னடி யுள்ளிரி வந்தண வின்னெனுதி  
 புரைகுந ரில்லாப் புஜமை யோடையனக  
 குறித்தது ஓமாழியா வளவையிற் குறித்து-ன்  
 வேறுபல்லுருவிற் குறுப்பல் கூர்மா  
 சாந்பர் களத்து வித்துப்பெத் தொல்நி  
 யன்யனீ ரூடோ முதவா யிரவல்வி  
 வந்த்தாயி பெருமநின் வண்புக்கு நபந்தென  
 வினியவு நல்வவு நனிடல் வேத்துத்  
 தெய்வன் சான்த திறவுவிளகி குருவி-ங்  
 வாண்ணேய் நிவப்பித் ரூண்வாந் தெய்து  
 மணங்குசா லுயர் நிலை தழிஇப்பன் டைத்துண்  
 மணங்கமழி தெப்வத் திளாநலங் காட்டி  
 மஞ்ச லேவாம்புமதி யந்வளிச் சூரியவன  
 வண்புகட- நன்மொழி யனோ இ விளியின்  
 நிருணிற முந்தீர் வளைஇய வுலகத்  
 தொருநி யாகித் தோன்ற விழுமிய  
 பெறலரும் பரிசு னல்குமதி பலவுடன்  
 வேறுபல் ருக்கி னுடங்கி யகில்சுமந்  
 தார முடுமுத அருட்டி வேற்

பூவகட யல்பிகுசின புலம்பவேர் கிண்டு  
 விண்பெரு தெவிவரை பரிதியிற் கூடுத்த  
 தண்கமழ் மலரிருல் சிகைபய நண்பல  
 வாசினி முதுசன்ன கலாவ மீமிஸ  
 தாக நறுமல ருதிர மூகமொழி  
 மாமுக முசுக்கலை புனிப்பப் புறுத  
 விரும்பிடி குளிர்ப்பவீ ஜிப்பெருங் களிற்று  
 முத்துமட்டவான் கோடி தந்திலித்தத் தந்த்ற  
 தண்பொன் மணித்தூப் கிளரப்பொன் கெஞ்சியா  
 வாழை முழுமுத அம்யத் தாழை  
 யிளாநிஸ் விழுத் துகை யதுரத் தாக்கக  
 கநிக்கொடிக் கருத்துணர் சாயப் பொநிப்புத்  
 மட்டநடை மன்றை பலவடன் வெரீதுக  
 கோழி வயப்பிப்பட சிரியக் கேழு ஓரா  
 டிரும்புன வெளித்தண் புண்சா யண்ண  
 குருடாயி ரிபாக்ககக் குடாவடி யுளிபம்  
 பெறந்தல் விடர்களைச் செறியக் கருவிட்காட்  
 டாமா நஸ்லேறு சுலைப்பச் சீசணிமின்  
 நிமுமென வழிதரு மருவிப  
 பூமுட்டி கோளை மலைகிழி வோணே

இதன்பொருள்.

சிறுக்கிளை என்பது பதாரித்துக் கந்துடை நிலையி  
ஞ்சிய என்பது வகையும் ஒருவதாகும்.

சிறுக்கிளை மலைக்காடு விழருப்பறி அறுத்து-கிற  
ய தீனாயரிக்கையைப் பூக்கங்குடன் கண்டு(பரப்பரி  
சியாக வைத்து)மறியை அறுத்து,

வார்ஷிக்கொடுப்பாடு வழிப்பட நிர்வீ-கோழி  
க்கொடுப்படனே தாம் அவ்விடத்தில் நிற்கும்படி  
நிறுத்தி,

ஊர் ஊர் கொண்ட சீர் கெழு விழவினும்-ஊ  
ர்க்கோரும்ஊர்தோரும் எடுத்துக் கொண்ட சிறப்  
புப்பெருத்திய திருவிழாவிலும்,

ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்-தம்மேல் அ  
ண்டுஸ்டயவர்கள் துசித்தவால்(தமது திருவுளம்)வி  
ரும்பிய இடத்தினும்,

வேலன் கைவூப, வெநி அபர் கனஞும்-படிமத்  
தான் செய்த வெநியாடுகளத்தினும்,

முருகக்கெடவுளுக்கு அகடையாள மாத வேலைக்கொண்டு தி  
நிதலான், படிமத்-தானை, வேலன், என்றார்,  
காடும்-காட்டுவும்,

காவும்-கோலையிலும்,  
கவின் பெறு துருத்தியும்-அழகு பெறுகின்றது  
திறிக்கட்க் குறையிலும்,

யாறும்-நஷ்டகளி லும்,  
 குளனும்-குளங்களி லும்,  
 (வெறு பல) வைப்பும்-(முற்கூறிய ஊர்களினஞ்சிதி) வேறுபல ஊர்களி லும்,  
 சதுக்கமும்-நாற் சந்தயிலும்,  
 சந்திபும்-முசுக்குத் தீஞ்சீச்சர்த்தயிலும்,  
 புதுப்புக் கடம்பும்-புதுக்கையாசிய பூக்களையுடைய கடம்பிலும்,  
 மன்றமும்-ஊருக்கு நடவேல்லாரு மிருக்கும்  
 மரத்தடியிலும்,  
 போதியினும்-அம்பலத்திலும்,  
 கந்து உடை நிலையினும்-ஆத்திண்டு குற்றியை  
 படைய இடத்திலும்,  
 (உறைதலும் உரியன்)-எழுந்தருளியிருத்தலும்  
 உரியர்.  
 ஆண்டலை ஏன்பது தொடுத்து உறைதலும்  
 என்னும் வகையும் ஒருதொடர்.  
 ஆண்டலைக் கொடியொடும் அமைவர மண்ணிக்  
 கோழிக்கொடியுடனே பொருந்த அங்கீகரித்து,  
 “ஆண்டலைக்கொடி,, என்பதற்குப் பேய்குதலியன் பலிதுகை  
 ராமல் தலை ஆண்மகன் நகையும் உடல் பறவை வடிவமாக வே  
 ளகிய கொடி என்று பொருள்கூறினும் பொருத்தும்”.

நெப்போடு ஜயவி அப்பி ஜது உரைத்து-நெப்பு  
நேன் வெண்கிறுகிறைக்கும்(நெற்றியலே)அப்பி  
(மத்திரத்தைத்)தோன்றுமல் உச்சரித்து,

அடந்தம் பட்டு-நான்குவிரல் மடக்கிப் பெறு  
விரல் நிறுத்தி மார்பிடை வைத்து,

கொழு மலர் சிதறி-அழகிய பூக்களைத் தூவி,  
மூரண் கொள் உருவின் இரண்டு உடை உழவிட  
தம்முண் மாறுகொண்ட வடிவினை யுடைய இரண்  
இபுடைவைகளை(உள்ளொன்று புறம்பொன்று)  
உடுத்து,

செந் நூல் பாத்து-சிவந்த நாலிலூலே(யை)  
லே காப்புக்)கட்டி,

வெண்பொரி சிதறி-வெள்ளிய பொரியைத் தூ  
வி,

மத வலி நிலைய மாதி தாள் கொழு விடைக் கு  
ருசிபொடுவிரைஇத் தூ வெள்ளிரிசிகில் பலிச்செ  
ய்து-மிகுநியாகிய வளிமம நிலைபெற்ற பெரிய கா  
லையுடைய கொழுவிய கடாவினது உதிரத்துடன்  
பிகைந்து தூய வெள்ளையரிசியைச் சிறு பலியாக  
இட்டு,

பல்பிரப்பு இஃஇ-பல பிரப்புக்களையும் வைத்  
து,

பிரப்பாவது விதுவெண்பது ‘கொள்கல மொன்றி’ கூ

எனியாகப்-பல்லுணவு பெப்து பாரிப்பது பிரப்பே, என்னுட்டு  
விவாகரச் சூத்திரத்தா இனர்க்.

சிறுபசுமஞ்சளோடு நறு விரை தெளித்து-கிறி  
ய பசுமஞ்சன்டனே நந்ய சந்தன முதலியவற்றை  
யுத் தெளித்து,

“விரை,,ஆகுபெயர்.

பெரும் தண்கணவிரம் நறுந் தண்மாலை துணை  
உற அறுத்துத் தாங்க நாற்றி-பெரிய குளிர்ந்த செ  
வ்வலரி மாலையையும் நன்மையாகிய குளிர்ந்த பிற  
மாலைகளையும் இனையொக்க அறுத்து அசைபத்  
நூக்கி,

நளி மலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி-செறி  
நீத மலைப்பக்கத்திலுள்ள நன்மையாகிய ஊர்களை  
(பெசியும் பிணியும் பகையும் நீல்குக வென்று)வா  
ழ்த்தி,

நறும் புகை எடுத்துக் குறிஞ்சி பாடி-நந்ய தூ  
பங் கொடுத்து அந்நிலத்திற்குரிய குறிஞ்சிப்பண்  
ஜோப் பாடி,

இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க-  
முழங்குகின்ற ஒன்றைய யுகைய அருவியுடனே இ  
னிய வாத்தியங்கள் ஓவிக்க

உருவப் பல்பூத் தூப்-நிறத்தினையுடைய பல்பூ  
த்தினையும் துவி,

வெங்குவரக் குருதிச் செந்தினை பரப்பி- (கண்ட  
வர்த்தகுக்கு) அச்சந் தோன்றும்படி இரத்தம் அ-  
னைத்த சிவந்த நிலையைப் பரப்பி,

குறமகள்-குறப் பெண்ணுனவள்,

முருகியம் நிறுத்து-தொண்டகப் பலையை வா-  
கிக்கப் பண்ணி,

முரணினர் உட்க முருகு ஆற்றுப் பழித்த உரு-  
கேழு வியன் நகர்-(ஆத்திகருக்கு)மாறு பழிதலை-  
யுடைய நாத்திகர்கள் அஞ்சம்படி முருகக்கடவுளா-  
கிய தாம் வரும்பொருட்டி வழிப்பழித்திய அச்சம்-  
பொருந்திய பெருமையாகிய ஊரின்கண்ணே,

ஆத்திகர் இவர் நாத்திகர் இவரென்பது ‘பொன்னுலம்-  
வேந்தரகம் புண்ணியபா-வம்புவிவார்-தின்மல அு முன்ரென்-  
து நிச்சயித்தா-ரி நிதி கலமம-யாத்தக ரேயார்கண்டாரமிமைப்-  
பலமென்பார்-நாத்திகரென் தேயுளத்து னு, என்னும் வெ-  
ண்பாவால் அறிக. குறப்பெண்ணுனவள் அவங்கரித்து, அப்பி-  
உட்சரித்து, வைத்து, தாவி, உடுத்து, கட்டி, துவி; இட்டி,  
வைத்து, தெளித்து, தூக்கி, வாழ்த்தி, பாடி, ஒலிக்கத்தாவி,  
பூரப்பி, வாசிக்கப் பண்ணி, வழிப் படுத்திய ஊர்கள் முடி-  
க்கீ.

ஆதீகளம் சிலம்பெப் பாடி-அவ்-வெறியாடுகள்ம்-  
ஆரவாரிக்க(அதற்கு ஏற்பனவற்றைப்)பாடி,

கோடி பல உடன் வாய் வைத்து-கெம்ரட்டுகள் ப-  
க்கிழ்ச்சைபும் சேர உடதி,

கொடு மணி இயக்கி-கொடிய மணியை ஒனிப்  
நித்து,

‘கூடாப்பூட்கைப்பிணிமுகம் வாழ்த்தி- (வளிமை)  
நிங்காதபிணிமுகம் என்னும் பட்டத்தையுடையர  
கோயை வாழ்த்தி,

“பூட்கைப்பிணிமுகம், ஏன்பதற்கு யானையெயுமிப்பிலையும்  
எனப் பொருளைப்பினும் பொருந்தட.

வேண்டுநர் வேண்டியாக்கு எப்பினர் வழிடட-  
தம்மை விரும்புகின்றவர்கள்வரங்கள் விரும்பியப்  
தூபே பெற்று நின்று வழிபட,

ஆண்டு ஆண்டு உறைதலும் (உரியன்)-அங்கிட-  
த்திலே (அவரை) ஆட்கொண்டு எழுந்தருளியிருத்  
தலும் உரியர்.

ஷாரிக்கன்னே யாடி, ஆசி, ஒவிப்பித்து, வாழ்த்தி வழிப  
ட., ஆட்கொண்டு எழுந்தருளி பிருந்தலும் உரியர் என்று  
உணர்.

அறிந்த என்பது தொடித்து அனவையில்  
என்னும் வரையும் ஒருதொடர்.

அறிந்த ஆறே ஆண்டு ஆண்டு ஆயிதும் ஆக-  
(நான் உணக்கு) அறிவித்த படியே ஆவ்வாவ் வினாக்  
களிலே ஆயிதுமாக(பிறவிடமிக்கிலே ஆயிதுமா-  
க)

அறிவித்த எனத் பாஸ்து பிறவிலைப் பொரு குணங்க்கும்  
விளிகுதி கூட்டு “அறிந்த என்றுமித்த. “தழிவித்த தக்

பூர்வி வேஃகித் குத்பொங்ரிக்-குத்ரமு மாந்தே தகுது  
ஏன்றுந் திருக்குறளினுச் பொங்ரவித் தனன்பால் து“பொ  
ஞிரி,என்றுயவர் து போல். இவ்வாலு அருவனவற்றை வட்டா  
ரர் அந்தர்ப்பாவிக்கணிச் என்பர். உட்கை ஜபவும்கை.

முந்து நீ கண்பிழிக் காண் தக முகன் அயர்த்  
து ஏத்தி-முற்பட நீ கண்டபொழுது அழினு தகு  
ம்பட முகமலர்ந்து துசித்து,

மூங்கக் கடவுளது கெபவந் தங்கமையட் கண்டபொழு  
து அங்க மின்றி நிற்றல் வெண்டி மென்பார்“முகனமர்ந்து,  
என்றுர்.

கை தொழூப்பு பரவி-பிண்பு கைமைத் தலைவி  
லே குவித்து வாட்டுத்தநி,

கால உற வணங்கி- பிண்பு அவருடைய திருவுது  
ளன்(உண்ணுடைய தலையிலே)படிம்படி வணக்கி,

தெமிம் பெரும் சீமயத்து நீலப்பைஞ் சுள்ளு-  
நெடிய பெரிய இமயமலைக்காசலிலிநுக்கிண்ற கரு  
ங்குவளைகளை யுடைய பசிப் சுரவணப் பொட்டுக்  
பானது

ஜெங்கி ஒருவனீ அங்கை ஏற்ப- (பிருஷிவி ஆப்  
பு தேபு வாயு ஆகாயம் என்னும்) ஜெங்கி ஒருவனு  
கிய அக்கிணிதேவனது அழகிய கையினின்றுத் த  
ன்னிடத்தே ஏற்க,

புஞ்சமூதக்களும் பிரமா விஷ்ணு உருத்திரன் மேசூரன் த  
ார்சிவன் என்னும் பஞ்ச கர்த்தாக்களையும் தெய்வங்கள் தூ  
ங்கும்பாவ், அ.வோற் துண்மபத்ரி அஸவகன்“ஆஹர்,, எங்கு

ர்.கிவ்வது நெற்றிக் கண்ணிலின்றும் தோன்றிய திப்பொது அரூர்ரையும் அக்கினிதேவன் கங்கையிலே கொண்டுதென்று ப்பப் அதூரவனைப்பொய்கையிலே யிட்டுவைப்பறி “ஒருவ கங்கையெப்பட்டு, என்றார்.

அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ-கார்த்திகைத் திப்பெண்கள் ரூவர் பா ஓட்டி வளர்த்த ஆறுவடிவங் கரும் (மழுதேஷ்வி எஷ்கும் பொழுது) ஒன்றும் இதைந்த செவ்வரே,

ஆல் தெகு கடவுள் புதல்வ-கல்லாலமரநிழலின் கீழே (தக்ஷி ஞ மூர்த்திபா யிருந்த) பரமசிவனு கடயபுதலவரே,

மாலைவரை மக்குமகள் முகனே - பெருநமயாகிய மூர்க்கிழக்கைபுடைய இமயமலையரசனுக்கு மகளா கிழைஉதாதேவியினுடைய குமாரரே,

மர்த்தரூர் கூற்றே - புக்கவராகிய அகர்த்தனக் குப்பனே,

போர் வெல் வெற்றிக் கொற்றவை சிறுவ - (மிஸ்ராண்) புத்தத்திலே வென்ற வெற்றியினை யூட்ட தூர்க்கைக்குப் புதல்வரே,

இருமு அணி சிறப்பிற் பகழையாள் குழவி - ஆபரணத்தை அணிந்த சிறப்பைப்படிய காட்சிமான குமாரரே,

கூமிழூள் கண்பது வித்காலத்தே காடிகாள் என மருவிதி அதிவரும் சிவனுடைய சந்தி ஆதலால், இவர்குதூவியன்றுர்,

வணங்கு வில் வாடே ஸுரி தானைத் தலைவ-வீள் ந்தீ  
வில்லின யுடைய தேவசீஞ்சுத்துப்பதியே,

மாலை மார்ப-மாலை. யப அணி ந் தமார்ப-னையுடை  
யவரே,

நூல் அதி புலவ- (வேதாகமமுதலிய சமங்ஸத)  
ஶாத்திரங்கணைபும் உணர்ந்த பண்டிதமீர,

செருவில் ஒருஷ- போர்த்தொழிலில் ஒருஷா  
ப் திற்பவரே,

பொருவிறல் மள்ள-பொருதின்ற வெற்றியினை  
யுடைய இனையவரே,

அந்தணர் வெறுக்கை-உயிர்கள்மேல் அழிபதி  
ண்ணவியை யுடையவர்களுக்குச் சேமநிதியே,

அறிந்தோர் சொல் மலை-வேதாகமமுதலிப சா  
த்திரங்கண் அறிந்த மெய்யறி யுடையவர்களானே  
சொல்லப்படும் புதூக்கிய மலையை யுடையவரே,

அங்கையாமையும் பெருமையும் பெற்றி அப்புகழ் மங்கார உ<sup>1</sup>  
நாவகஞ்செய்யப்பட்டது. “சொன்மலை” அஃமாழித் தோ  
கை.

மங்கையர் கணவ- (தெய்வயானையம்மை வள்ளி  
நாயகி யென்னும்)பெண்களுக்குநாயகரே,

மைந்தர் ஏதே-வலிமை உடையாருக்கு இடப  
மே.

வேல் கெழு தடக்கைச் சால் பெருஞ் சௌல்-

வேலாபதம் பொருந்திய பெருமை யானிய கையி  
கீடுடைய நிலைத்து பெருஞ்சு செல்வாரே,

குண்றம் கொட்ட து குண்றைக் கொற்றத்து விண்  
பொருந்து அனாக் குருத்துக்கீடு கிழவு-கிரவுஞ்சு கிழ  
வினயப் பினாந்த குறுற்றயாத வெற்றியையுடைய தே  
வருலகத்தைப் பொருந்திய செடிய மலைகளை பு  
டைய குறிஞ்சி நிலத்திற்கு உரியவாரே,

பலர் புகழ் நன்மொழிப் பலவர் கழே-பலரும்  
புத்தின்ற நன்மை யானிய சொற்களை யுடைய பகு  
சமைப் பண்டிதர்(களாகிய யானை)களுக்குச் சிங்க  
வேறு போல்பவாரே,

பெறல் அரும் மரபிற் பெரும் பெயர் முருகை  
பிறாலே பெறுதலிய முறைகமயின் யுடைய  
பெரும்பொருளாகிய வீட்டிடனையுடையமுருகாரே,

பெயரென்றது பொருள் பெற்ற பெயர். அதனையுடைய  
பொருளைப் பெயரென்றார்.

நகையினர்க்கு ஆர்த்தும் பேர் இலை ஆள-அ  
வீட்டின் மேலாசை யுடையவர்களுக்கு அதனை  
நுகர்விக்கும் பெரியபுகழை யானுத ஒடையவு  
ரே,

அலந்தோர்க்கு அளிக்கும் (சேப்பு)-பிறாலே  
இடுக்கண் பெயிவத்தவர்களுக்கு அருள் செப்பியு  
சேயே,

மண்டி அமரி கடந்த வென்று ஆறி நின் அகவதி  
துப் பொலம் பூட்சேய-மிக்குச்செல்கின்ற போ  
ர்களை முடித்த வென்று ஆறிகின்ற உம்முடையமா  
ர்பினிடத்தெ பொன்னுலாகிய ஆபரணங்களை ஆ  
ணிந்த சேயே,

பரிசிலர்த் தாங்கும் உரு கெழு நெடுவேள்-இர  
ப்பவரை(வேண்டுவன கொடுத்துப்)பாதுகாக்கும்  
நிறம்பொருந்திய நெடிய வேளே,

பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவள்  
(தேவர்களும் முனிவர்களு மாகிய)பெரியவர்கள்  
துதிக்கும் பெரிய திருநாமத்தை யுடைய கடவு  
ளே,

குர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி-கு  
ரனுடையகுலத்தை நாசமாக்கிய வலிமையினால் ஆ  
ண்டாகிய மதவலி என்னும் பெயரை யுடையவு  
ரே,

போர் மிகு பொருந-புத்தத்தில் மிக்க திண்ணி  
யரே,

குரிசில்-பெருமையிற் சிறந்தவரே,

என யான் அறி அளவையிலும் ஆனது பல ஈதீ  
தி-என்று நான் உனக்கு அழித்த அளவினாலும்  
(நீயறிந்த அளவினாலும்) நீங்காது பலவற்றிலும்  
கூழிப் புழைத்து.

நின் அளந்து அறிதல் மன் உயிரிக்கு அருட்டி  
நின் நின்னடி உள்ளி வந்தனன் நின்னேறிபுரைகு  
நர் இல்லாப் புலமையோயீ எணக்குற்றத்து மொ  
ழியா அளவுயில்-உம்முடைய தன்மைகளேல்லா  
வற்றையும் முற்ற அளவிட்டு அறிதல் நிலைபெற்ற உ  
யிரிகளுக்கு அரிதாகையால் உம்முடைய திருவடிப்  
யைப்(பெறல் வேண்டுமென்று) நினந்து வந்தேன்  
உம்மோடுப்பவர் இல்லாதமெய்க்குஞானத்தை யு  
டையவரேயென்று நீ கருதிய வீடுபேற்றை விண்  
னப்பஞ்செய்வதற்கு முன்னே,

ஏற்கு என்பது தொடுத்து எத்தி என்னும்  
வரையும் ஒருதொடர்.

வேறு பல் உருவிற் குறும் பல் கூவியர் உடன்  
குறித்து-வெவ்வேறுகிய பல வழுவின் உடைய சித்திய  
பலராகிய பாசனர்கள் சேரக் கருதி,

சாறு அயர் களத்து வீறு பெறந் தோன்றி- திரு  
விழாவு எடுத்தகளத்திலே தாங்கள் பொனிவுபெ  
றத் தோன்றி,

பெரும முதுவாய் இரவலன் நின் வண் புகழ் ந  
யந்து இனியவும் நல்லவும் நனிபல ஏத்தி வந்தோ  
ன் அளியன் தானே என-பெருமையை உடையச்  
வாமீ அறிவு முதிர்ந்த வாயின் யுடைய புலவனு

உவன் உம்முடைய வளம் பொருந்திய புக்கழி விரும்பி (க்கேட்டோர்க்குச்சு) இனியனவும் உறுதிப் பயப்பணவுமாக மிக்க பலவுற்றை வாழ்த்திவந்தான் ஆதலால் அவன் உம்மாலே காக்கப்படத்தக்க வன் என்று கூற,

பரிசனர்கள் கருதித் தொன்றிக் கூற கன முடிக்க.

தெய்வம் எண்பது தொப்பித்து நல்குமதி  
என்னும் வரையும் ஒருதொடர்.

தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் வாணி தோப் திவப்பின் தான் வந்து எப்தி-தெய்வத் தன் மூல அமைந்த வலிமை விளங்கும் வழிவையும் ஆகாயத்தைத் தீண்டும் உயர்ச்சியையும் முடைய தாம் வந்து சேர்ந்து,

அணங்குசால் உயர்நிலை தழிலி- (கண்டவர்க்குச்சு) அச்சம் பொருந்துந் தெய்வத் தன்மையை உள்ளடக்கிக் கொண்டு,

யணம் கமதி தெய்வத் துப் பண்ணடத் தன் இள நலம் காட்டி-வாசம் கமதீகனிற் தெய்வத் தன்மை வை உடைய முன்பு உண்டாகிய தம்முடைய இனைய வழிவதீதத்காட்டி,

நின் வரவு அறிவல் அஞ்சல் ஓம்பு மதி என ஆன்பு உடை நன் மொழி அனைதி- (முத்தி பெற நென்று வந்த) நின்வரவு யரம் அமிவேம் (அது ஆ

எத்து எப்பதைல் அரிதென்று) அஞ்சதலைப் பரிகளி  
என்று உன்மேல் அண்பினை யுடைய நல்ல வாரித்  
ஒதுகளைப் பலதரமும் கலந்து பேசி,  
“மதி,, முன்னிலையைச்சொல்.

இருள் நிற முந்தீர் வளையை உலகத்து ஒரு தீ  
விளிவு இன்று ஆகித் தோன்ற-இருண்ட நிறக்கதை  
உடைய கடல்சூழ்ந்த உலகத்தின்கண்ணே நீ(பிறப்  
பும்) இறப்பும் இன்றித் தம்மைப்போல ஒருவனும்  
விளங்கும் பொருட்டு,

தொக்கு நின்ற உம்மையாற் பிறப்பும் சொள்ளப்பட்டது.  
நம்மைப் போல் ஒருவனும் விளங்குதலாவது சனன மரண  
ங்களுக்கு ஏதுவாகிய டல்லமாயா கர்மங்களின்றும் நீங்கி, இ  
வைனைப்போல முந்தறிவுடைமை வரம்பிவின்பு முடைமை  
இயற்கையுணர்வுடைமை தன்வயமுடைமை வரம்பிவாற்றலு  
டைமை குறைவிலாற்றலுடைமை என்றும் சாட்குண்ணியத்  
தின் சொருபத்தைப் பெறுதலாம். “உதித்தாங் குழவ்வது  
ஞ் சாவதுந் தீர்த்தெனை யுன்னிப்பலான்று - விதித்தான் டரு  
டருங் காலமுண் டோவெந்பு நட்டிரக - பதித்தாம்பு வாக்கி  
தின் றங்பரம் பம்பசம் பட்டுழவு - மதித்தான் நிருமரு காமயி  
வேறிய மாணிக்கமே,, என் அருணசிநாதரும் கந்தரலங்  
காரத்தில் இக்திலையைப் படுத்தருள்ளீச்செய்தார்.

விழுமியபிபறல் அரும் பரிசில் நல்கும் மதி-சிற  
ப்பினை உடைய பிறராலே பெறுதற்கரிய திருவரு  
ஷாகிய பரிசிலைத் தந்தருளுவார்.

“மதி,, படர்க்கையின் வருதல் புறங்கடையாற் தெரள்கு

பூதுப்பிறகில் என்பது தொடுத்து மலைசிழவேர்  
நே-என்னும் வரையும் ஒருதொடர்.

வேறு யள் துகிலின் பலவுடன் நடங்கி-வேறுப  
ட்ட பல வாசிய துகிந்தொழுகள் போலத் தரம் ப  
வவுங் கூட அசைந்து,

அகில் சுமந்து-அகில்களை மேலே கொண்டு,  
ஆர் முழு முதல் ஆரட்டி-சந்தனமாகிய பெரிய  
மரங்களைத் தள்ளி,

வேற்கு உடை அலங்கு சினை புலம்ப வேர் கீ  
ண்டு-சிறுமூங்கிலின து பூவை உடைய அசைகின்  
து கொம்புகள் தனிப்ப வேறைப் பிளந்து,

விண் பொரு ஏதிரவரைப் பரிதெயில் தொடுத்த  
தண் கமத் மலர் இருல் கிடைய-ஆகாயத்தைத் தீ  
ண்டு கிள்ற நெடிய மலையிடத்தே சூரியன் துபண  
டல்திதைப் போல வைக்கப்பட்ட குளிர்ச்சியை ய  
டையமணக்கின்ற பெரிய தேங்கூஷகள் கெங்ம் ப  
டுக்கும்

நன் பல ஆகினி முது சளை கலாவ-நன்கைமயாகிய  
பல ஆகினிகளுடைய முற்றிய சளை தன் தன்கிட  
த்தே கலக்கும் படிக்கும்

மீ மிகச் நாக நறு மலர் உதிர-மஜையினது உசியில் உண்டாகிய சுரபுன்னயின் நற்ய புக்கள் உ  
திரும் படிக்கும்

ஆகமொடு மாருக முசக்கலை பனிப்ப- கருங்கு  
சங்குடனே கருமையாகிய முத்தை உண்டய ஆண்  
முசக்களும் நலிச்கும் படிக்கும்

புதுதல் இரும் பிடி குளிர்ப்ப வீசு-புதர் பொ  
ருந்திய மத்தக்கை உடைய பெரிய பிடிகள் குளி  
ரும்படிக்கும் வீசு,

பெரும் களிற்று முத்து உடை வான் கோடு த  
ழீஇ- பெரிய யானயின து முத்தையுடைய பெரிய  
கொம்புகளை உள்ளடக்கி,

நன் பொன் மணி நிறம் கிளரத் தத்துற்று-நன்  
மைபாகிய பொன் ஒம் இரக்கினமும் நிறம் விளக்  
கும்பு மேலே சொன்னு குதித்து,

பொன் கொழியா- பொழியாகிய பொன்னைக்  
கரை ஒதுக்கி,

வாழை முழு முதல் துமியத் தாழை இளநீர் வி  
முக்குலை உதிரத் தாக்கி- வாழையின து பெரிய மு  
தல் துணிபும்படிக்கும் தெங்கின து சிறப்புப் பொ  
ருந்திய இளநீர்க்குலைகள் உதிரும்படிக்கும் மொதி,

கறிக்கொழிக் கருந்துணர் சாய-மிளகுக்கிலொழு  
யின து கரிய பூங்கொத்துக்கள் சாயும் படிக்கும்  
பொறிப்புற மட்நடை மஞ்சளை பலவுடன் கோ  
ழி-வயப் பெடை வெளி இரிய- ஏவிபொருந்திய  
இடத்தையும் மடப்பம் பொருந்திய நடையை

துடுடயமயில்சள்பலவற்றே ரூபி வளிமையாகிய கோ  
ழிப் பெடைகள் அஞ்சி ஒம்ப் படிக்கும்,

கேழு ஓலாடு வெளிந்தறன் இரும்பணப் புண்சா  
யிடுங்ன குருஉமயிரி யாக்ஷக குடாவழி உளிய  
ம் பெருங் கல் விடர் அளொச்செற்ய-ஆண்பன்றிப்  
டனே உள்ளே வெளிந்தின யுடைய பணயினது  
புல்லிய செறும்பைப் போன்ற கருநிறம் பொருந்  
தீய மயிரினயுடைய சரீரத்தையும் வளைந்த வடிவி  
ஸைபு முடைய கரடிகள் பெரிய கல் விண்ட முளை  
களிலே சேரும்படிக்கும்,

கருங் கோட்டு ஆமா நல்லேறு சிலைப்ப-கரிய  
கொம்புகளை யுடைய நன்மையாகிய ஆண் காட்  
டாக்கள் முழங்கும்படிக்கும்,

சேண் நின்று இழுமென இழிதரும் அருவி-ம  
லை யுச்சியில் நின்றும் இழுமென் னும் ஒலை டடக்  
குதிக்கும் அருவிகளை உடைய

அகைந்து, மேலேகொண்டி, தள்ளி, விளந்து, கெடி படிக்கு  
ம் கலக்கும்படிக்கும் உதிருப் படிக்குடி நடி கும்படிக்கும் கு  
ளிரும் படிக்கும்வேசி, உள்ளடக்கி, குதித்து, ஒதுக்கி, மோதி,  
சாயும் படிக்கும் ஒடும்படிக்கும் சேருமிபடிக்கும் முழங்கும்ப  
டிக்கும் குதிக்கும் அருவிகள் என முடிக்க.

பழமுதிர்சோலை மலை கிடுவோன்-பழமுதிர்சோ  
லை மலைக்குழரியவராகிய அம் முருங்கடவுள். (ஒ  
ன்றவாறு.)

“பழகுதிர்கோவுமலிசுறவோா், என உடம்பொடு புண்டுத்தமயால், பழகுதிர்கோவுமிக்கவன்னே எழுந்தருளியிருந்தலும் உசியர் என முன்னரைக் கூட்டிக் கொள்க. உடம்பொடுபணாந்தல் ஜ்ஞபது ஓர் உந்தி. அது ரதாவல்காப்பியியும்பரியவிற் காண்க.

இதனது தாற்பாரியும்.

சுப்பிரமண்ணையகவாழிபுடைய திருவடிகளைச்சிந்திக்கும் தலைமைபெற்ற உள்ளாத்துடனே புண்ணி மங்களை விடாது செய்யும் கோட்பாட்டினாலே வினாயாறிள்ற மெப்ருஞ்சானத்தைச் சாதித்து அத்திருவடிக்கீழ் இருக்கும் நெற்றை நீவிரும்பினுயராலுல், நீ முற்பிற்பிலே நினைந் து செய்த புண்ணி மங்களினாலே அநித்தியமாகிய இம்மைமறுமை இன்பங்கள் பலவற்றையும் உவர்க்கிள்ற நண்மையாகிய மனகிலே கிளர்ந்த இனிமையாகிய இந்த மோகா கால இச்சையினுலே சிவஞானம் இப்போதே வாய்க்காசு அது காரணமாக முத்தியைப் பெறுவாய். நீ பரமசற்குருநாதராகிய அக்கடவுளை அடைந்து வழிபட்டே அதைப்பெறவேண்டுகையால், அவர் விசேஷமாய் எழுந்தருளியிருக்கும் புண்ணிய ஸ்தவங்களைச் சொல்வேன், கேள். அவர் திருப்பரங்குள்ளின் கண்ணே எழுந்தருளியிருத்தலும் உரியர்களும் அதுவன்றி, திருச்செந்தூருக்கு எழுந்தருளுதலும்

இ அவருக்கு நிலைபெற்ற குணம்: அதுவன்றி, திருவாவினன் குடியின் கண்ணே எழுந்தருளியிருத்தலும் உரியர்: அதுவன்றி, திருவேரகத்தின்கண்ணே ஸ்டுந்தருளியிருத்தலும் உரியர்: அதுவன்றி, மலைகள்தோறும்விளையாடுதலும் தமக்கு நிலைன்றகுணமாம்; அதுவன்றி, ஊர்தோறும் ஊர்தோறும் எடுத்துக்கொண்ட திருவிழாவிலும், தம்மேல் அன்புடையவர்கள் துதித்தலால் தமது திருவளம் விரும்பிய இடத்தினும், படிமத்தான் செப்தவெற்பாடுகளத்தினும், காட்டிலும், சோலையிலும், ஆத்திர்க்குறையிலும், ததிகளிலும், குளங்களிலும், வேறுபல ஊர்களிலும், நாற்கந்தியிலும், முசூந்தி ஜஞ்சந்திகளிலும், கடம்பிலும், ஊருக்குத் தவிவெல்லாருமிருக்கும் மரத்தடியினும், அம்பவுக்கிலும், ஆத்தீண்டு குற்றியை உடைய இடத்தினும், எழுந்தருளியிருத்தலும் உரியர்: அதுவன்றி, குறப்பெண்ணுணவள் தரம் வரும்பொருட்டு வழிப்பு இத்திய ஊரின்கண்ணே தம்மை விரும்புகின்றவர்கள் வரங்கள் விரும்பியபடியே பெற்றுநின்ற வழிப்பட அவ்விடத்திலே அவரை ஆட்கொண்டு எழுந்தருளியிருத்தலும் உரியர்: நான் உனக்கு அறிவி த்தபடியே அவ்வவ்விடங்களிலே ஆயினுமாக பிற விடங்களிலே ஆயினுமாக; முற்பட நீகண்ட பெடு

அது முகமலர்ந்து துதித்து, பின்பு கையைத்தலே யிலே குவித்து வாழ்த்தி, பின்பு அவருடைய திரு வடிகள் உன்னுடைய தலையிலே பட்டுபடி வணங்கி, — என்றான் உனக்கு அறிவித்த அளவினாலும் ம் நீ அறிந்த அளவினாலும் நீங்காது பலவற்றைப் பிரசுரிப்புக்குத்து, உம்முடைய தண்மைகளைவிட வற்றையும்முற்ற அளவிட்டறிதல் உயர்ச்சனுக்கு அ விதாகையால் உம்முடைய திருவடியைப் பெறல் விட வேண்டும் நினைத்து வந்தேன் உம்மோடு ஒப்ப வர் இல்லாத மெய்ஞ்ஞானத்தை யுடையவரே என் து நீக்குருதிய வீரிபேற்றை விண்ணப்பாக செய்வத ற்கு முன்னே, அவருடைய பரிசனர்கள் சேரக கருதித்தோன்றி, சுவாமீ அறிவு முத்திர்ந்த வாயிலையுடைய புலவனுருவன் உம்முடையபுச்சழவிரும்பி தீகேட்டோர்க்கஞ்சுக்கு இனியனவும் உறுதபயப்பன அமாக மிக்கபலவற்றை வாழ்த்திவந்தான் ஆதல்! அவன் உம்மாலே காக்கப்படத்தக்கவன் என்றுகூ ற, பழுமுதிர்சோலை யலைக்கு உரியவராகிய அம்மு ருக்கடவுள் வந்து சேர்ந்து அச்சம் பொருந்தும் தெப்புவத்தண்மையை உன்னடக்கிக்கொண்டு, தம்முடைய இளைய வடிவத்தைக் காட்டி, முத்திபெறநினைந்து வந்த நின் வரவை யாம் அறிவேம் அது உனக்கு எப்பதுதல் அரிதென்று அஞ்சதலைப் பரிசீ

அங்கு

என்று உண்மேல் அன்னினாடுதய நல்லவாரி தீர்த்தை கனைப் பலதரமும் கலந்து பேசி, உலகத்தின் கண ணே நீ பிறப்பும் இறப்பும் இன்றித்தம்மைப்போல் ஒருவனுப் பிளங்கும் பொருட்டித் திருவருளாகிய பரிசிலைத் தந்தருணுவார் என்பதாம்.

இதனால், முத்தீஸ்யப்பெற்றவனுருவன் பெற தற்குப் பக்ஞயனுப் பூர் இரவஷ எப் பெறும் பொருட்டி முருசக்கடவுளிடத்தே வழியப்பித்ததாக இப்பிரபந்தம் செய்யப்பட்டது விதனிக.

திருமுருகாற்றுப்படியாகரமுற்றிற்று.

நேரிகைவெண்பா.

குன்ற மெந்தாய் குரைகடவிற் சூரீதாந்தாய் புன்றலைய பூதப் பொருப்படயா-யென்று மினாயா-யழகியா யேறுார்ந்தா னேறே யுளாயாயென் னுள்ளத் துங்க.

குன்ற மெந்தத்துவுக் குன்றப்பார் செப்ததுவு மன்றங் கமரசிடார் தீர்த்தத்துவு-மின்வெறன்னக் கைவிடா நின்றதுவங் கற்பொதும்பிற் கத்ததுவு மெய்விடா வீறன்றக் கேவல்.

ஶாக்த

குருவே ரூரைவேல் நின்றேனுர் சிறைப்பிட்ட  
தீரவேல் செவிவே டிருக்கைவேல்-வாரி  
குளித்தவேல் கொற்றவேல் குர்மார்டுங் குண்டுந்  
துளைத்தவே லுண்டே துணை.

இன்ன மொருகா லென்சிதிம்பைக் குண்டுக்குங்  
கொண்ணவிஸ்வேத்திருத்தத்தீர்த்த கொற்றவா-மூண்டாம்  
பனிடேயி நெடுக்குவீதம் பட்டிருவத் தோட்ட  
தயிவேலி வாங்கத் தகும்.

உன்னெயாழியவொருவரையுநம்பசிலேஸ் [கைக்  
பின்னெயாருவரையாண்டினெல்லேஸ்-பங்கிரு  
கோலப்பா வரைஞர் கிராம்யவின தீர்த்தருஞம்  
வேலப்பா சிந்த சிவாழி வே.

அஞ்சு முதத்தோன்றி லாறு முதந்தோன்றும்  
வெஞ்சு மரத்தோன்றில் வேட்ரூண்டு-நெஞ்சு  
வொருகா னினக்கி விருகாலுந் தோன்று  
முருகாவென் ரேதுவார் முன்.

முருகனே செந்தி முதல்லென் மாயோன்  
மருகனே பிசன் மகனே-பொருககமுகன் [து  
றம்பியே நின்னுமூட்டு தன்னட்க்கா லெட்டொழு  
தம்பியே கைதெற்றுவே னுன்.

வெலுயிதுருதை.